

ஸ்ரீ சத்குரு தரிசனம்



ஸ்ரீ சத்குரு தூளி பாபா



“பந்து கீஸாம்”!!!

பொருளடக்கம்

1.	ஸத்குருவின் ஸ்வயம் பிரகாசம்-----
2.	இறைவன் கருணை-----3
3.	ஆசையே அவஸ்தத-----13
4.	பக்தனும், பூப்கவானும்-----17
5.	கேள்வி பதில்-----23
6.	பிரார்த்தனை-----59
7.	குருவின் தெளிநிலை-----61
8.	மாயா மனம்-----81
9.	ஜீவ ரட்சிப்பு-----93
10.	ஜீவ சிட்சிப்பு-----93
11.	ஜீவ அழிப்பு-----96
12.	ஷ்ர் சாதகனின் தெளிவு-----100
13.	ஸ்வய அனுபவம்-----108

எவ்வளம் நீ!



1

2

ஸந்தாநவின்/ஸ்வயம் பிரகாசம்.

வித்தங்களின் அடிப்படி சாமான்ய குருஷாஞ்சலே
தீவன் முக்கியின் அடிப்படி ஸ்த்ரீருவா கும்.
நாமா, பந்தி, யோந்தை, பூஞ்ச முறையுடன்,

போதித்து எதிர்யீக நிலையை உணர்த்தி,

வந்யீவந்தியயஸி/ஸ்தாவிதும் செய்யக் கூடியவர் சாமான்ய குருஷாஞ்சலே உவகின் நிலையில் பயக்கந்த!

ஒழித்து, எதிர்யீக நிலையில் மியக்கந்தை/அந்தவாச

அனுபவ
பொதனையாஸ் அகற்றி, நாம் நாமாந கிருஞ்ச அருள்பவர் ஸ்திருஞ்
↑
எதிர்யீக நாடுபேவர் சாமான்ய குரு. எதிர்யூமாகலே
அக்கபேவர் ஸ்திரு.

நாமாயப். நாமாயப்/கிரவகளாஸ் பேர் புந்தி, பட்டி, படவி, முகவிய பிரவர்த்தி/மாங்கந்தை சுந்தி ↑ நாட்டி, எதிர்யீக அம் ஸமாக பேர் நிலையில் பிரகாசிக்கச் செய்பவர் சாமான்ய குரு.

நாமாயப் நாமாயப் கிரவகமலி, பேர் புந்தி, பட்டி, படவி, கிரவ
களில் சிக்கவிடாமலி, பேர் புந்தி, பட்டி, படவி, கிரவகமலி,
பேர் புந்தி, பட்டி, படவி, கிரவகமலி, பேர் புந்தி, பட்டி, படவி, கிரவகமலி,
குமக்கும் உணர்த்தி, எதிர்யீக நாட்டி, குமக்கும் சுக்கி,



அங்கு பிள்ளை சீ!

வில்லாமல் பண்ணியும் காரியும்

கொண்டு, அடங்கிய நிலையில் அளித்தும்

நாமாத செய்து விரகாசிக்கத் தெய்வங்களைக்கு.

தவவலி னமயும், மந்திர ஏந்திர வடிவங்களையும் யோகா
ஞுஷ்டா யா பஞ்சதயும், தேவ எதிவ சுறை குறைகளையும்,

இன்ன குமைபு, **அந்திராவீக்தி!** காட்டி, அதன்
நிலையில் **தந்தி!** சொல்லுமா நாவ விளங்குபெயர் சாமா
நிலையில் நிலை நிலை நிலை நிலை நிலை நிலை நிலை நிலை.

எந்த உல்ல மைக்கும் கிளிலா மல், போகமாயாவ மயங்
படுக்காமல்; **போகமாயாவ!** குமார்
அடக்கிய நிலையில், வொகீகீ எதிர்க்க எந்த உபா
நகத கும் கில்வாமல்; **போகமாயாவ!**

பராயி! குப்பெயர் ஸ்த்ரை
ஸாமான்ய குடு எதிய வுக்காத காட்ட முடியும். ஆனால் ஸ்த்ரை
எதிய வுமாந வே சீக்க முடியும். ஸாமான்ய குடு கிறை கார்த்தி
வென கியங்க முடியும். ஆறு வீ ஸ்த்ரை கிறை கார்த்தி வென
பரகாஞ்சோயோ! கிழக்கு, எந்த உல்ல மையும்



சுற்றுதிலை, அதிர்கள்யமாகவுட்,

குழந்தையில் / உயங்சும்

குக்குக்கு குடும்பம் X-X-X

இறைவன் குருணா!

ஒவக வொருள்கள் அல்லதும் அவனுடையதே! அல்லது
இயங்கும் அவனுடையதே! அவனங்களை அனுபவம்
அசையாது! என்பதுவும் ஸ்த்ரியங்கள்

ஆனால் அல்லது நீல நோடிகளின் கியக்கஞ்செ, அவர்கள்
விளையின்படி ஒழுங்காக, எந்த பாரபடி கோடி கூடும் கிள்
வாமல் ஏதுகூச்சரவுபடி, ஒழுங்காக நடை பெறுகிறது.

குறஸ் மனமிப்புடைக்கிடக் | குந்த முற்றித

“இனாக்கிடக்” முடிநூல் நட்ட நட்ட,

இன்பதுங்ப, விவரித வித்தியாசமாக நட்கும்பிலையில்

குறை பார்வையில் விவரித நிலையும், குறை

பாக்கும் வந்தயில் வித்தியாச நிலைம் குறை குறை.

தாரணம்? இங்கும்மேமயக்ரியையில், சொந்த பந்த பாச
குறைமாறு இனாக்குவார்ச்சுயனி! /

போதை மயக்குத்தாஸ் கோற்றுகிறது. முறை 229



2

இறைவன் கடுகினைய உணர முடிவுள்ளே!

① உனினுடைய குற்றமீ பார்த்தையில் கோத்தும்!

வெளினுடைய குறைகள் வார்த்தையில் கோத்தும்!

நம் குறைவன் கடுகினையானது, கிரங்கு திஸுகளின் செயல்படும்! ஒன்று, “அந்த கூடுமொன்று”!

மதி என்று, “மறந்தாந்தோ”!! அதாவது

ஒன்றிலே மென்றை கோண்டும் மதி புரைந்திலே கடுமை கோண்டும் இது அவராய் விடுவியல்களுக்குப்போர்த்து

வொருத்துமனம் அமும் ப்பட்டு தவிர உண்கையிற் கிள்ளுக்கூவ இல்லே.

குறை விளக்கிக் கூர உடாரணம்? ஓர் முரடுபெந்தன், ஓர் சர்க்காரின் காரண் வாரிக்கும், சுமிலூமிகள் நான்கை, அன்றைக்கு துங்கும் கூரான்னர், நான் இந்த சுமிலூமிகளினை சர்க்காரின் காரணம் வரு வேண்டுமென்று குறைவனின் கருணை, நூண்டுக் குருத்தைப்பற்று வேண்டுமென்று குறைவனின் கருணை,

என்றிரட்டுக்கும். என் குறைவன் என்னைப்படி ரட்டுக்கிடுன் பாடுநீகள் என்கி சொல்லி ஏடுடு, அசி சுமிலூமிகளின் காரணம் கூண்டுக்குள் சுமிலூமிகளை நானிடுத் தாண்டாண் கூண்டுக்குள் குருத்துக்காண்டுக்குமிலும் குருத்துக்கும் பசியாஸ் கிருந்தன வேஷமும்? நூண்டு அர்ப்புத்தைந்து திட்டுக்காண்டான்கும் தாண்டு அர்ப்புத்தைந்து திட்டுக்காண்டாராக கிழுத்து, அல்லாதாவது செலு பெள்ளுவாய்வாட்டு விடுது அமைகியாயினா!



இதைப்படிக் கீழ் போது, இங்கு இறைவனிடம் தருணைய கொட்டுமே என்றும், போக்கிலூ இவைங்கு செய்யலாமா என்றும் தருணைக்கிடும் யாகிய ஏழைக் காலி, இப்படி நைவுட்டுவிட டானே, கிடக்கான் ஏட்டு மிபா என்றும், இப்படி நடந்தால், எவ்வுமே உழைஷ்டு நை நடவிமமாட டானே என்றும்; இறைவனின் தருணை என்ன

வாயிற்று என்னும், கூடத்திட்டு கோணு காட்டுவது?

எம் ஆனந்தகிள் குழந்தைகளே!

ஏன் ஆனந்தங் குதூர் வாதக வேலை! கிட்டங்கோவில் ராஸ்வாமி “மணிப்பிளி” மறியாதி தன் ஸமயாகுடி!

கங்கு தீர்ப்பத்தின் முடிவே வாண்டில் ரீதான்!

ஏங்கு மூலமுதல்: கானுட நிலையில் 2 நிலஞ்சு
ஏங்கு மூலபக்கம்: கானுட நிலையில் 2 நிலஞ்சு

துக்கே தாற்றுமிடமாகும். இன்றுமறுபந்தில்லை நான்னியிர்த்தாராகு

இந்த குரட்டுப் பக்தவன், முனின் ஈஸ்மாவில் ஓர் வெளச
அத விறந்திருந்தான். ஒர் பேட்டெயில் நான்கு முயற்
நீர் பாண்டினால் அடித்து, அந்த நான்கு முயற்களையும் இயல்
முருவனே சிள்ளு நீர்த்து விட்டார். அத்தநான்குமுயற்
ஈடும், நான்கு சிவிலை நாாத யடி வெடுத்து, இவறுக்காங்
காத விருந்து, நெநாண்ட நட்சினான்கு நஷ்டித்துக் கொண்டா



2

தொடுத்ததை வாங்க யேன்டே! வாங்கியதை
எநாடுக்கீத யேன்டே! கணக்கு எநாடுத்து
முடிச்சே கிழிவநம் கருக்கிறது ஒவர்
கணக்கதை ஓருவர் தொடுக்கவோ, மாற்றவோ
மதுக்கவோ விவக்கவோ முடியவே முடியாது.

இப்போது நடைவறுமீது நாளியலி, ஓர்ஜு
அல்லது **நீண்டப்ரியமும்!** ஓருமுந்தினக மட்டும்
கண்ட, ஆந்தர்க்கிழித்தியு அவசரமாத முடிவெடுத்தும்

“நீண்டாஸமாகும்!”

இங்குநம் குறைவனின் கருணையிலிரு செயல்
படுத்துவதன்றீர்வு, சுமிலுமிகள் அமீவத்தின் எட்டாரியுமித் தமயம்
பூர்வப்ரந்தன் நாமஸ் மரணை, வயகுஷாத்துக்குநித்து. சீக்கிர
அவனுக்கே, வேலாருகு புளிதமான ஐந்தாம் தொடுத்து, அவனு
பூர்வகவான் சுட்ட தொண்டான். இங்கு கிந்த சமயம் அவேஸ்
நீண்டு, பார்த்துக் கொண்டிருப்பவர்கள் குத்து என்ன தோண்டும் ஒன்
என்னிமியாருங்கள். ஒருங்கீ மறண்டு குஶாயிலீ, இப்புற
பூர்வப்ரந்தனை கிந்துக்கூடித்து அழுக்கிற உலோ, கிச்சமயம்
அந்த குறைவன், நேர்க்குதமாத தாக்கிலாம். அல்லது
மறை குதமாத வேலாருவர் கேவமாந் நான் கவலை/ கிழு
ஒர்பக்கினை நிர்க்கத்தியாத, விளை விட்டதே ஸ்பங்கமலீ,



2

புதுப்பிள்ளக்ஞாரம்

சால் நடைய ஏதாட்டோல், அந்த உடல் வந்துத்து

கண் கல்லியே எயன், தூற்றீதோன் தோன்றும்

காளக்குழுதினாலென்

அமைதி காக்க குடியாடு கான், கங்கு நமி ஸ்ரீ பக்ஷானின்

காரியம், மறக்கருளியாகிறது!

ஒங்கு அப்பந்தன், அங் எநாடிய முன் விளை தேடாகிறுத்தால்,

தன் கோமாக்கோ, விற்க் கு வமாக்கோ, அவஸ்யம் ரட்சு பிழி

பான் அந்தியதாலையில், அஷ்டன் கூப் விட்ட ஸ்ரீ பக்ஷானமா

வாணது, அத்தாலும்! அழியாட தலையில், ரட்சு த்

காஸ் அங்கே, அமக்கருளியாக!

மாற்றி விடும்.

அப்போதுள்ள தூவுத்தை, அழியாமல் காப்பது,

அங்கிக்கேள்வென்றும் ஸ்ரீ பக்ஷான் நாமத்து மரணையோடு

காட்டுத்தாலும் முள்ளியலை, நாரை

மாத, அந்தாலும் அழிக் கவ்வட்டு, வேடுக்கு ணிததூவும்

எநாட்டு ஸ்த எதார்வதால், அது மறங்கருளையன்றும்

பேசுப் படுகிறது.


“மூடியுள்ளே”
 ஆபஸ் கிக் நல்லில்
 எவ்வும் விரும்புவதில்லை. அதற்கு மாருந்து
ஏதார்பினினையே
 மாங்கள் விரும்புகின்றனர். நாரங்கி?
 என்னம், சொல், செயலால், ஒருங்கிணி ஒருங்கிணி
பட்டினக்கும் கலிகாலமாகிவிட்டது.
 ஒருங்கிணி ஒருங்கிணி ஸாந்தீ
 நாவும் கில்லை கில்லை ஜபான் வரலாற்றிலிருந்து
 கூர்ச்சிப்புத்தோழிக்கு நினைவில் கொள்ளலாம். ஓர்மாண்
 ஜீவர்ச்சிப்புத்தோழி நினைவும் கூர்ச்சிப்புத்தோழி மாண்தாலும் எடுக்க நேர்த்து
 நாரங்கிணி நினைவும், பாரதன் மாண்தாலும் எடுக்க நேர்த்து
 கிணி விளையும், மனகும், எம்புடுவின்னி விளையாகிறது,
 ஏன் உணர்வார்.
 ஓர்நினைக்கர்ப்பினியானமான், ஓர்க்குறிப்பிற
 வாகத்தை, தாவிக்குதிக்கீழை சேர்ந்து, அதன்கர்ப்பிப்பும் நாசுவு
 ஜூப்பா வாகத்தின் அகுகில் விழு, அந்தாய்மான் வினிவசதி
 கால் கிறந்து வோக்கிறது. கிடை ஜபானப்பக்கில் எப்போதும்
 பாரதன் காண்கிறன். கூலிஸிகளைச் சாஞ்சேஷன்கிய குறை
 வன், நான்சிக்கிறோன். கிண்கும்பிப்பாகனின் மனசை
 பிலமாக வேலை செய்கிறது அந்த மாயாமன்தின்

“நாக்கக்குநவுக்கீது” கவனிக்கவும்.



இதை காவனித்துப்பறதல், கிருமான் டெட்டுக்கு,
ரட்சநல் யார் என்கேட்டான் அம்மான்
குட்டியால், பந்தப்பட்டமனமானதுடனே

நாள்காலி | என அழைய்களித்து.

இதை என்ன செய்வது எனக் கேட்டான் மற்றும்
துஷ்டமிகுங்களிடம் குறேஷு, கிறை நாப்பாற்று} என்றால்,
நாள்காலி முடியும்! | என பாச்தான்

கிள்ளிய மனமானது, அதிகப்பத்தால், யின்னியிப் பின்து
ஏதாண்டது இதை எப்படி எவ்வேந்த நிலை வைத்து, நாப்பாற்று
உஷ்டு, என்கேட்டான். **நாள்காலி முடியும்!**

குடிசையில் ரயங்கு நாப்பாற்று முடியும் என, **விழினீப் பர்வதி!**

நாள்காலி! | ஏற்றுக் கொண்டது ஹங்குரஸ்
மனம் என்று, மனச் சாட்டி வேசாந சுரித்து. ஒவ்வே
அஞ்சாயாலி! | ஆகும்! அம்மனச் சாட்டி

கேட்டது. நண்பா! உங்களைக் காட்டியதாலுமே
உங்குளியதில்லையே! பாரிடுநாருதாலும், உங்குடுக்கையா?

அநை ரட்சி நழுடியுமா? நாளை உங்காலுக்கு, வாட்டுக்கு
ஏதாடுதல்லன், உங்காலுக்கு எடுத்துக் கொண்டால் கூங்கில்
குந்து கொண்டு, அநைத்தீ பேர சுமிபாயி? ஆகுவ்கம்பேநுந்
போடுகிறீர், மனமுடிச்சால் சேவைக்குதாலும், ஏதேங்கேஷன்டு
உருவே!



அப்பொது² மன்னிடி! ”

என்ன குத் சொல்லுத், செயலும்,
உங் விசையால்! ” முறிவிடுமே
அப்பொது நீ என்ன செய்வாய்? கிப்போஙா
பது, எளிதிலீ விடு விடவாடு மூழும் மூழும்

உங் என்ன அஞ்சித்தால், பழுதாி விட்டால்

மனே அவஸ்தந் கிடையும் கடுமையாக கிருந்துமேலீ மேஜும்
இல்லங்கும், அநன் வயாகுள்ளாரும், அநன் கியங்காரும்,

பந்து வாழுடையதாந் கிருந்தும் போது, நீயாக விடுகிறேன்

இப்பினமியினால், “நியாக விழுமீடி! ”

ஏற்கும் கஷ்டம், கஷ்டி, பயம், துந்கம், சுஞ்சலம்,

அயிலு, சோர்வு, அவஸ்யம் உணக்குத் தேவைதானு?

என அறையிறை காறியது மனச்சாட்சியாகிய துயவானி!

அலங்கார, அநிகார, அமிகார, ஆகிக்க எவறியான,

“உடம்பமயிலும்; 2 ரினமயிலும்

மாட்டிக்கொண்ட பந்துப்பட்டமனமானது, சேந்

முடியவிஸ்ஸுயா? கேடுக கிடைலீனியா?

உந்தித்த நோக்குமீர் மனமேகாட்சி! மனமே எழுச்சி!

மனமே சேத்திர்ச்சிக்கும்.



இங்கு படங்

2

↑ அமீமான் கேட்டிக்கு, சுதன் வாயிலீ சுதீ
நதிஹல்தீநை விட்டான். சுதுசுதைவுத்துக்
கேட்குது. கிறைவன் திருப்பயிறுப் புது
எழவீல் எழுந்து நடத்த, உழு வந்து விழுது

இங்கு ஓர் சாதகன், என்ன செய்ய ஒய்க்கூடு

என்றுப் 222 ஸ்ரீ பகவானிடம், முதுமையாக **காமிளை**

பார்ப்பிய விதிந் நிலையில், ஸேதயானுதி! நீ என்ன செய்ய
ஒவ்வொரு முறை செய்யாக! விளைகண்டு, நிலைநின்ற,

“ரூஸிரிவோ/சிருஸிரிவோ”

“பூஸிரிவோ” எது கேவையோ, சுது உங்கு

உங்குயும். ஏத் தாஸமாதிய விளைக்கும், ஓர்ப்புது மூலையு

என சர்வார்ப்பண நிலையில், ஸ்ரீ பகவானிடம் ஒப்பு

ஷாத்க நிலையில், **“அரணிசிடாரு”** விழக்கர்

(குமிழ்ச்சுவல்) குத்தால்.

1. உன் தாலத்தீர்க்கும், சுந்த தாலத்திற்கும், **விலை**

சுதீப்புந்தும் கிருந்தால், மேலும் விளை நடாட்டா வண்ணது

2. ஸ்ரீ அவன் மாயா காரையுத்தால் வியக்கி, விளையை

புடித்து உள்ள, சுட எதான் எனும் அவனும் குடியும்!



2. உண்டாவத்திற்குமே, அந்தநூல்திற்மே,
விளை! சமீபந்து கீஸியாயின்,
 அதற்கென ஏனேன் சமீபந்து நூல்தை,
 அங்கு வரச் செய்து, கட்டுமாயா நாளியத்

கால், வெளையின் காலைத்தை முடிக்கலாம். அதுசமூயம்,
 கிரண்டின் நிலையும், நிலைநன்று, ஏனேன் கண்டு,
 மனதுக்கியங்கு வைத்து, **முனி, பிளை** நாமானா

ஏனாட்டு வந்தழும் வதுங்கு சாமாந்தியம் உண்டு (கிண்கு
 எதாட்டு வந்தழும் வதுங்கு சாமாந்தியம் உண்டு)

3. அம்மான்குடியிட்டு, **விளை**, **விளை** யும்;
 சாலியிஸ்ஸியாயின், சுத்து சூரியனாக்கிடத்

எதாட்டு வேலேர்நூல், நிலைநன்று கொஞ்சது,
 சூடுகொள்ளும் குடியும்.

முதல் குண்டு, **அறங்குருவையிலீ**! குடியும்.
 பின்தூயது முறை எதாட்டு வட்டு பிப்பந்தாஸ் ஆடு
குணையாக! குடியும் என்று ஸ்த்ரீ காலான்காளின் காஞ்சு.



எம் ராணக் குழந்தை களே! கவியிரு
நதெயும் உணர்த்துவது:-

முந்தெயது: - எனாடர் விளை முடிவள்ளுவது!

முந்தெயது: - புதிய ஹாஸ் எனாடர்களு!

கவியிருவிளைஞங்குக்கும், இறைவன் வாழுமிபாக
மாட்டார். (அதை) **“ஆபாபிப்போலீ!”**

“ஆபாபிப்போலீ! என்பதை உணர்ந்தி, அம்மதிந
சூத்சயானது, புதுநாளிடம் முழுமூலமாக மனதை
ஹாடங்கே காரணமாகும்! X

3. ஆபாபே அப்பிள்ளை!

முர்சமயம், செய்யும் எநாசிலே எதியெல்

என்றும் ஸ்ரீ **காம்மவீரன்!** சோம்மவாந்

கிராதே! தூரிதமாந விளையாற்று! முயற்சி உடையார்,
இதழ்ச்சி அடையார்! என்ற **காரியுகநாமி**
வாசநங்கள் வலியுறுத்தி மத்திருக்கும் போதும்து பஞ்ச
எதான்மிகுந்தான்.

ஸ்ரீநாள் மாலி, ஸ்ரீ கிராம பஞ்சயில் தமிழ்நடைய
A.C. காளில் வந்து எதான்மிகுந்தான். அதுசமயம், ஸ்ரீ
சிறை கெடி சையில் வாழும் ஶிவங்காயி தன் குடும்பத்தினே
என்ன, ஸ்ரீ மரதைசூலில், ஸ்ரீ கயிற்றுங் கட்டிலில்,
மத்தட்டிலில் எதுவும் கிள்ளாட்டிலில், வெறும்போன்று
வெற்றுப்பூடன் என்ன பின்தாளி யாய், படுந்தநிலையில்



நாஸ்வேலி காஸ் போட்ட வள்ளுவை, நாஸ்
ஆட்டிட்டீக்காண்டே, சுஞ்சித்மூக வருங்காண்.
இந்த **தெப்பானி** வாசிக்க, அவனைய்
பார்த்துவும், வேடும், சூக்கிரும் எக்காண்டு,
கவிபடி **உறுப்பிப்பீரிஸா**

மஹி! சோம் யோரியங்க படுத்திருக்கி குடனை ஏற்றுவேலை
அனுண் அகுதில் தாங்காறை நிலுக்கி, கிழே இறநிகில் அவன்
அருகே உந்து, அவனுவிடாரித்திருன். இனிடவுண்டு வாசிவை
தெவா. என்றும், கிராம வாசினை, **நீலா** எனது
கிழவீடு விடுதிலும்

தெவா : ஐயா! இப்படி உறைஷ்க வென்றிய வயதில்,
இப்படி உறங்கி கிட்டகாண்டிருக்கிறோ? இது நியாயமா?
கு. வா : யாம் உறங்க விஸ்வேய விழுதுக்கடிஸுய ஸ்தான
படுத்திருக்கிறோ?

தெவா : படுத்திருந்தாலும், அது சோமிபலி காடனை?
கு. வா : (ஒதுக்க முமர்த்த நடியில்) யாம் என்ன செய்ய
ஒவ்வொரு எண் ஆறுகுஞர்?

தெவா : சோமிஹாக்கிலியேல் என்றும், குயந்தி திரு
வினாயக்குமே எண்வகையும், செயலே உதியுடும்
எண்பகுதியும் முழுந்து விட்டுரா?

கு. வா : (திருத்தக் கொண்டே) யாம் சுற்றிவரும், அதற்கு
இம்போ யாம் என்ன செய்ய வேண்டும்?

தெவா : உடும் சுயதிலீ தடுக்குமொது உடுமுக்கு வாடுமே?

கு. வா : ஒவ்வொரு செய்தாவி?

தெவா : பண்டி நிறைய குழுப்பாக்கிக் காடுமே?



கு. பா.: - பணம் கூப்பாடுத்து?

ட. பா.: - பல சுதாக்கு மானிகை போன்று
வசதியான டிரெயாந்து கலாமு?

கு. பா.: - டிரெயாந்து?

ஏ. பா.: - அதைக்கூடியும் குறை குறு அதற்கு
அதைக்கூடியும்.

கு. பா.: - அப்புறம்? அடம் வரவொடுளாத
நிட்டத் தொகூட்டுக்கூடியும் இவ்வடியாக்குவி
வல்லத் தொல்ல, கு. பா. அப்புறம் அப்புறம்
ஒன்றைப்படிக்கான் அடிவில் என்னிமிபோனி
நீத்தவாம் என்றான் குடுங்கல் ட. பா. அ
லே அதற்கான் குறை குறை குறையன

தாநமுமீபவழமீ
வியாதி தாநமுமீபவழமீ
அதை வியாதி என்று கூறுகிறேன்.



உண்ணீமீவாஸ், பண்ணும், பதாயியும், பஷ்டஞ்சு
அதைக்காவிவாற்றப்படும், தவஸ்யும், இன்னு
வேண்டுமென்ற வேண்டுமென்ற
பேராணாசுமி
துளிபழுமீ (வாசிக்கோ அதுஒத்தெயா)

யாமி சுந்மாகஷுமி, ஆனந்தமாகஷுமி, கிருஷ்ண உடைக்கும்
ஏடுக்கவில்லையா? நீங்கீ நடிடங்கும் தவஸ்யும் பயகுத்
எத்தையும் படத்தொல்கிறா?

பிரிணியுமி, பியழுமீ / உள்ள ஆபத்தான வாத்தின
எமக்கு வேண்டாம் எதிரும் வேண்டும்

பேராணாசுமி / ஏதுமிகாகஷுமிக்கநெ இன்றே பேராண

நின்றவாணி / ஏதுமிகாகஷுமிக்கநெ இன்றே பேராண

என்றான் நிறாமவாசி! அந்துடையன் வாசியைக்காணும்!

4. பக்கநும் நீபகவானும்/



କୁରିପନ୍ତଣେ ଶୁଣୁ ଯାଇଲୁବି ଅମରିନ୍ଦ୍ର ବଜୀଳୁହୁ
ଏହିଏ ପିଲିଅଛି ରକାନ୍ତିରୁଙ୍ଗିଲେଖିଲେ ବୋଲେଗାରୁଯାଇଲେ
ଏହିଲାମ୍ବି ଅବଶୀଳନାପତ୍ରରୁ ଯାଏ ଏଣେ ଏଗନ୍ତି ଉକ୍ତ ଯାଇଥାଏଗିଲେ
ଅନ୍ତରୁକ୍ତରୁଧରା ଅବଶୀଳିଷ୍ଟ ଶୁଣୁ ଯାଇଲୁବି ନିମ୍ନ ଅମରିନ୍ଦ୍ରଙ୍କ
ବୋଲେଗାରୀ ସର୍ବଚାରାକୁ ଯୁଦ୍ଧମାର୍ଗିପାଇଲେ । ଆମୁଖରୁକ୍ତିରୁଗା

தகாஸ்து! தகாஸ்து! கனாஸ்து!

(தந்தேநம், தந்தேநம், தந்தேநம்)

ஏன்று கூட மாத நெடுங்கிடி வள்ளுகை "நீர்மூலையோடு யிடப்பட்டிருப்பது
பார்த்தில் வள்ளுகை அமர்த்தி இந்தான், அந்திட்டன்னுகை மத்தையின் பந்தவள்கள்
அணவட்டு மான் வொருள்மோதலுக்கான வடிவேல்மத்தேகையை மெற்றியும்
தொன்டு இப்பிறவுக்கும் அடுத்த மறுவிட்டும்" தேவையான வரவுகள்
எவ்வுசுதான்தமாக மெற்றியும் ஒன்று ஏதாவது சிறுக்கிருக்கிறார்கள்.

கிழவுநடைதாத்துமீது கணம் சுடப்பது கிள்கி அவிடலைத்து
யேன்று சூம்களிலிருப்பதும் பாடி விடப்பது மத்திட எனவீகளில் விடக
எழுவாத கிறவுகிறன். நேராக குறைத்து ஏற்கிடப்படும் யார்தான் பாடிமுதவான்,
பாடிபகவான் சுடப்பது கிள்கி விடுவதை.

துவண்ணம் என்ன செய்து ஏதான் டிருக்கிறுய்? வனக்கு
தேவை என்றும் இல்லையா? எந்தவர்கள் எஸ்ஸாம்
அவர்கள் விளையின்முடி மனதத்தைத்துக்கொடு வாய்க்கப்
போகின்றார்களோ! ஒழுள்ளத்தையும் கேட்கவேண்டும்?

பிரபுக்கான் :— ஏமீ அண்டு சீ எதிரிய மே ? யானாத எனதயுசி எதாகுத்த குடியாடே அபிபடி எதாகுத்த அதிகர ஆகின்ஸி, அபிபடி எதாகுத்தும் பொருளுக்கின்ஸிய ?



2

பாருபநயாள் : - உலகின் சமீதிலும் யொ குர்மா
ஒட்டாக்குபலே? அவைங்களை குணா உசாஷ
முமாந்தி ஏதீருங்கொள்ளிட மனினை
நாப விளைகளை சோநித்துக் கொள்வது

மனம்பட்டத்து

வானின்
(மனதின் சிறுத்தெயான மனின்தீ) வேலை.
ஏன் உள்ளிடம் மனதை கிரிவியா?

பந்த எல் : - ஏன்பிரபோ குநீதாந் கோர்யிடுமெங்கும் மனம் உண்டு
அயிரு உண்ணாதுவிரபே வேலை எதுவுமே கிரிவியே!

பாருபநயாள் : - வேலைத்தொகையாக கிருதீகிழாடு? என்ற முடிசும் முப்பட்ட
நயத்துக்கூடான்டால் உண்ட்டு சுதா கலோா, தேவை கலோா,
ஏவதானின் விளைப் பயஞ்சுக்கலை கிரிவியா?

பந்த எல் : - அப்படிவாயவுகின்று? தேவைகளைவசே அதைசூரியநிதி ஆண்டங்கி
யும் உதாடுதீர எதுவையும் அவர்களைப் போல் மாதிரித்தினின்

மாட்டுவதைப்பிரபோ கிரிவியா? அதுதான் கிரிவியா எடுத்தாலான்தானாலும்!
பாருபநயாள் : - திருத்துக்கூடான்டே ஏன்றாத்தீரு உள்ள இலப்போய்
கோட்டிருப்பதே ஏன்பதிலீ எப்படி உடுத்துவிடுமாரியீபோலி

பத்தினின் ஒழியாய்த் தோடுகோடுக்கோடு கிரிவியா?
பத்தினின் கிரிவியா!

பத்தினீ : - கிருதுவன்னை வினீ தீவிர!

பாருபநயாள் : - பகுதினின் எத்தையீத்தாடுத்தாடு கிருதுவன்னா?

பத்தினீ : - கிருதுவன்னை வினீ என!

பாருபநயாள் : - பத்தினின் மார்பைத் தட்டுத் தட்டு கிருதுவன்னா?

பத்தினீ : - கிருதுவன்னை வினீ மார்பு!

பாருபநயாள் : - கிருதுமார்பியுள் என்பது கிருதிருது?

பத்தினீ : - கிருதுமார்பியுள் நீண்ணீச்சுவயல் கிருதிருது!

பத்தினீ : - கிருதுமார்பியுள் என்பது கிருதிருது?

பாருபநயாள் : - கூடுதல் எம்பூவயல் அப்படிக்குத்தோகுக் கிருதிருது!

பத்தினீ : - கிருதுமார்பியுள் கூடுதல் எம்பூவயல் அப்படு யாது
குடியிருக்க வேண்டுமேயாகும் அப்படிக்குத்தோகுக் கிருதிருது?

பத்தினீ : - கிருதுமார்பியுள் கூடுதல் எம்பூவயல் கிருதிருது?

பத்தினீ : - கிருதுமார்பியுள் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல்

கிருதுமார்பியுள் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல்

கிருதுமார்பியுள் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல்

கிருதுமார்பியுள் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல்

கிருதுமார்பியுள் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல்

கிருதுமார்பியுள் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல்

கிருதுமார்பியுள் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல்

கிருதுமார்பியுள் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல் கூடுதல்



2

அதில் ஒவ்வுது தாவுமாக அடிப்படைக் கிருந்தையில் சுற்று
சிங்கு உடைஷு மாற்பாலைக் குமாரி கிடியே.

ஶாமி, கீர்த்தி மூர்பி என ஆகையிடப்
உத்தேவோஸ் அன்றிலை பாளித்தீந் காஸ் அந்த உள்ளூடு
பக்தினால்.

எம் பார்ப்பத வாலுமை ஆகா! ஆகா! பார்மான்தீ மை
என உடைஷு உத்தேவோஸ் சிங்கை அமர்த்துவிட்டை வாஸ் உடனே
எழிவதீதும் தட்டுவிடப்பயிற் தட்டுவியிட்டு துப்பிலை
எஞ்சித் தும் கூர்ணப் பிருக்கீக ட்ட்டுக் கொள்ளிடான். எங்கெனுமான்
உள்ளோ உத்தேவை பக்தினி பேராண்தந்த் தில் பேச்சியலை டான்.

ஆதிகாலி ஒ கணி ஆதிலிட்டது பூர்ப்பதவான் உற்சிடுத்தே
கேட்டான். குடுத்தையில் ஆஸயச் சிற்கந்தே நேரமாகவிடுமோ ஏம்போல்
சீரிவரல்லியே விடுகிடுயா? ஆஸய உடியாவா ரத்தித்தைகள் ஆம்.

ஏனும் மக்காலி கீட்டட்டு தீழுமிகும் யாசுவாயே எத்தை அவர்கள்
கேட்டால் எவருடை உடியாக்கு திழித்தி கீடுபோக்கிடுவாய் பத்திருவாயு
ஏங்குமிடு வத்தை விடுகிடுவே என்றால் எல்ல தினங்கள்.

பக்தன் கேட்டான் உத்தையத் தீவுப் புகுவிருந்தவே போ கிடே உத்
ஏன்டான் உத்தையில் ஆறுவீடு விடுகிடுக்க விஸ்வீலே கூனக்கே உயராஸ்ர
தீடின்மீது ஆதைதான் பேராய்வதே?

பூர்ப்பதவான் உத்தைக்கு உண்ணமையதீநான் சொன்னுப் புகுநீங்கி,
ஆறுவீடு தாமாக்கிசெய்வதைப்படியாக உயிராயாமான். கீதீவர்களின்
மேறே கீதீவர்களின் படியாக்காது எமாக் குடனால் கிள்ளாதி
நீண்டுமிருப் புகுநீங்களின் மனதை அவர்கள் பிஸ்குத்தித்தங்கபடு
வாய்க் கீதைசூரிய் குடும்பத்தை அவர்களிடம் நொடித்து விடுவோ.

பந்தீன் கேட்டான் கித்காரியம் உணக்கு களிமிப்பப் புதுவில்லை?
பூர்ப்பதவான் உத்தைக்கு புகுப்பா அதுவைப்படிக்குத்தையும்?

புகுநீங்கேட்டான் குடும்பால்கிள்ளாது வது? அப்படிமால்கிள்ளா
நீடிசெய்நிவாடுவது எத்தனை?

பார்ப்பதவான் கீடுமானையை எல்ல வசைக் கிருப்பதால் ஆண்டுவத்துக்
நொண்டு அமைந்தின் சேவையை அயாவர் விடுவாய்வடு
பக்தநீங்கு ஏன்னால் வாகி? உன்னிடம் மாதைய கிரிவியானுள் இருந்துமாநா

புகுநீங்கு ஏன்னால் வாகி? உன்னிடம் மாதைய கிரிவியானுள் இருந்துமாநா
புகுநீங்கு ஏன்னால் வாகி? ஆகா கிடுதியில்?

ஞம் மனதிற்கும் ஓர் அதியாகம் உள்ளது! மாதைய விளை
குடுந்தையே மனம். ஆனவீ மாதை எல்ல வசைக் கூன்று;
மனதின் வசைக் கிடுதியாக்கா உள்ளார்கள்.



2

மாண்ய உசங்க கிந்த மனதை ஓப்புவதைத் தடுப்பதோர் அவளீயம் கூறாம் ஏதாவதீருப்போலும், அப்படி மாண்யவாசி ஒப்புவதைப்படிப்பது எந்த சீர் தாரியங்கள் ஆல் பிழைக்க வேண்டும் அருமாநா பூர்ணமாக வரும் கிழவும் கடந்தாலிட்டாகப் படும் பாம்பும்.."

"நமக் கிழவும் பூர்ணம்"

பாலி அதிகமானாக மாண்யம் கிருக்கவும்படிக்கூக்கான் அங்கு குது ஏன்று கிதாப்படி? குது எத்து? சீர் சுவிப்பிலை தினை ஒப்புவதைத் திலையாகத்து!

ஏந்தால்—கிந்த அறியாமலையின் தீவர்தான் கிப்படி மதி முயல்ந் தாங்கம் என்னி பார்ப்பதான்— ஒன்றுடைய சந்திர முடியாகி ஏதாக்கப்படி நான், என்றால் என்றுடையது, இடம் கிடைத்துவது விடை குது காலமாகுமா?

பக்கால்— குது குன்றும் வெளியாக்காவிய மாநத்துக்கு திலையாவில் கீடே அனைவருமே ஒவ்வொரு கீழிலையானம் அனைத்தும் மாண்ய எய்தாது எடுத்து வர்களோ, நீதான் அனைவருக்கீழே வெளியாட்டிநான், உரிமை ஏதாக கீத்திடு வேய கூடுபோ தாது எடு ஏன் உரிமை கீதால் கூடுமானிடும்.

பார்ப்பதான்— எரிவோகும் அநீது மூலம் வெள்ளுத் துறை அதுவாதி விடை கருத்து கூறுவதான் உவகமே கீவிலாமல் கோரி விடுவது? கிந்தாலா கூறுவதாக கிந்தமானை உண்டு செய்தினியானமாக நேரங்கொடு கொடு கூறுவது கிந்து வேய கூடுபோ தாது எடு ஏன் உரிமை கீதால் கூடும் அல்லது கிந்து வேய கூடுபோ தாது எடு,

பக்கால்— பார்ப்பதீநா வர்க்க குத்து விடுவதாடுதான் மனது கிருக்கவும்படிக்கூக்குத்து குத்து குத்து விடுவது? கிந்தாலா நீதான்! அமைம் நீதான் அனைத்துயால் கிந்து வேய்தான் நிலத்துமாது உண்டு பன்னாடுவது வேய அதுவாப்படி வெளியின்கீதுவில் மாட்டுக்கூடும் அல்லது கிந்து வேய கூடும்.

பார்ப்பதான்— குதுமனதின்கீலேநும் அதாவது தேவையும் அதையும் கீது கூறினாடான்கீலேநினி விரைவாக வருவது கிந்து வர்க்கா வருக கிருமாலை கோறிவு கிழவு அதை வெள்ளுப்பார்ப்பாம் "அது குத்து குத்து விடுவது? குத்து விடுவது?" தேவையென்றும் உத்திரம் கீது விடுவது? குத்து விடுவது? அதை அவர்க்கான் மாயரமால் கீது விப்பதை வீரபோன்று அவர்க்கும் கிருக்கவும் கூறுவது? மனது அல்லது ஏதுவும் விடுவது? குத்து விடுவது? அதை அவர்க்கும் கூறுவது? குத்து விடுவது?



2

பந்தனர்: - அதைமுன்னாட கூடி ஜியங்க இல் உள்ளூரில் போகி ஏன் நோய்ச்சியாகுத்துறையிலிருக்கிறார்கள்?

ମୁହଁପଦାଯାଗରେ-ତେଣ୍ଡିଗଲ୍ଲ ମୋତୟ ଗର୍ବପୂର୍ବ କାଳକିନ୍ତିରେ ଉପରେ
ତେଣ୍ଡିକାରୀଙ୍କମାତ୍ର କାଳକିନ୍ତିରେ କାଳକିନ୍ତିରେ କାଳକିନ୍ତିରେ
ମୋତୟ କାଳକିନ୍ତିରେ କାଳକିନ୍ତିରେ କାଳକିନ୍ତିରେ
କାଳକିନ୍ତିରେ କାଳକିନ୍ତିରେ

பக்குங்கி— ஒரே அபிவிவரம் மனதின் தாழையிலே விட்டார் மனதை
சிறையுக் கூறுவீர். சிறையே மனதின் தொற்பாடு அதீதம் போன்று. அப்பு
மனதை கிருஷ்ணத்தன்மையை பெற்று விடவால். கிருஷ் அதை
விடுதலாளியவர்களை மற்றுப்பற்றி வர். அந்த மனதினை தொற்பாடு
கிடைவிடுவது என்றுமாற்கிடுக்?

மக்களே— எம் திறையா! தேவியரேயா! உனக்கு வியாபாரத்திலீ
ஸ்ரீபிள் மத்தும் உடனடித்தன் விவெகா விடையூம் ஏன் மொன்று
யினிடுக்கிழுமீ உடையுடையெலுத்தானே?

பாரமத்திலோன்று — அதைகள் கூட விட்டதையின் மேல்போன்ற நிலைமீ விட்டு விடுவதை என்று சொல்ல வேண்டும். அதைக் கூட விட்டதையின் மேல்போன்ற நிலைமீ விட்டு விடுவதை என்று சொல்ல வேண்டும்.

பக்கின் :— எம் கிருவராதி து ஏப்படி காதி இயங்குவே ?
பக்கினால் :— எம் அன்றை ஒது.

காலை கிழமை வருத்தம் மற்றும் பாடச்சீட்டு மற்றுத் தாழ்வு

பக்ஞன்-ஆம்பையாறு அவருக்கு விடுதலை செய்து விட்டு விடுதலை செய்து விட்டு அவன் எந்த விடுதலை ஏற்படுத்தினால் மனத்திற்கு மாற்றும்? அவன் எந்த விடுதலை ஏற்படுத்தினால் மனத்திற்கு மாற்றும்?



2

பந்தனீ— எல்லையோதீரு ரியே மீ சுமீ மா சிடிலாக இருக்க
முடியாதா?

பார்வதையனர்— ஆந்தி ஒள்ளுதான் முடியாது அதனால்யாகின்றீர்
நிறுமிழும் சீதாந்தியாறுக்கால இருக்கிறதேன்.
மாண்யயின் குயந்தீசிறு நீ யாகு செய்விப்பு
உணவை போகி இதே ஏற்றும் ஆனால் உள்ள பொன்று
எம் தீவாம் குல்லியேறி உள்ளுந்தீகிற்கால் அவன்
அழுந்தீகாலும் குடையா விடபொழுதீ ரிதீவகி
முக்கீட்டே யாகு டிச் சுதாரியகால் முடிந்தார்
நாள்ள மநிடுக்கால். தட்டாலும்/ ஆந்தையாத்
உடாக்கூலக்கால் முடியும்.

பக்தனீ— குமிழேது உள்ளுகியிலும் நிஸ்ரம்பாலோ?

பார்வதையனர்— யாகு ப்ரமாநக குருதீகாலும் “மாயா குயந்தீ”
என உள்ள குக்கிழே, அதை விடப்பட்டாலிரும்பே யாகு பாகு
என்றும் சீரானும் என்றும் ஏதாலீல முடியும்!

பந்தனீ— தீவி! உள்ளாரியதீ நூற்று நான்காக குருதீவுக்கால் 6 மாக்
யாகு மத்து நான்காக (பார்வதை) குருதீ கேஸ்.
குந்தீவி!

“ ஸத்தீ சீதாந்தீா! குறிக் கூற யாடிய கிறைக்கூடும்
நாலேறும் அவிகு வேலைக்கான குருதீகிறது அவுடும் கிறை
என்றே சுதிவிடப்படுவது எவ்வளவுக்குறிது?

“ கிரண் கெட்டாராா! ” “ கிரண் கே ஓன்றாராாா! ”

“ பேர்க்காலும் கில்லை யென்கிறான்! ”

“ உ ஸார்வ வெளியிவே! //

இவாக்குமா பரமாத்மா என கிறான் டானு!

அப்பினான் சே ஒன்றுதி யாகு வொடுக் கான்று ஒன்றானு!

அதுமும் கில்லை யென்ற யாப்பாடும் சுதிவிடப்படுவது!

அதாகும் குப்பி குண்டு தேநடந்தீ திலியாதிலிட்டகால் அதை

சொல்வார்கு மீகில்லை! கொள்ளுவார்கும்கில்லை!

அப்பினான் அப்பு உதார்ப்பானானாது?

அது சிக்கம்! //



2

ந. கோவி புதிரி!

ஓர் தெள்விஃ— இறைவனையும் குடும்பத்திற்கு எனக்
சொல்கிறீர்கள்! இறைவன் செயல் குடும்பத்திற்கான
ஆஃ; குருசெயல் இறைவன் செயிய முடியாது என்பது
சொல்கிறீர்கள். இறைவனின் செயல், தீவு பட்டியல்
என்றும்; குருவன் செயல், தீவு அழைப்பு என்றும்; சொன்னில்
நீர்கள். இறைவனும் குருவும் ஒன்று என்றும், ஜார்பு வெற்றுவின்
இறைவனையும், குருவையும், நலித்தனி செய்வு என்ற முடிய
ஏவில்லை.



எம் அனுபவத்தினீலி, இறைவன் நாமாட வேரா, இறைவன் செயலா,

நிலைக்க விரீஸ யே எந்த விடதியும், ஸதிகு
சொபேசீமட்டம் தோற்றுகிறது. ஸதிக்குநாமாடும் இறையறுது
கிருக்கிறது! அப்படியான் இது உதயிவ அந்தனை ஆகுமா?
உல்லங்கிட உதயிவதி என்றும்; ஆன்ம உணர்வுக்கே
குரு என்றும். தாவிகள் சொல்லும் நாட்காலியாம் எப்படி
ஏற்படு உணவு, உடை, இருப்பிடத்தி இறைவன்கள்
நாட்காலியும் என்றும், இறைநாமா எமக்கு ஏன் வர மறுக்கிறது?
அவைகளை குருநாமா தாலியலாகாதி தாவிகள் இறைநாமாவை
வாயிழுக்கி என்றும் போது, அதை எம்மாலி ஏந்த முடிய
விளைவுகளை என்ன? கிந்த கீட்டகவிக்குக்கு சுதீரு
விளங்குதல் தொடுக்கால், அளியர்க்கீழே விம யோஜனமாக கிருக்குவே?

குரு:- குருந்தாய்! கிதுநபில கேள்வியே / யாக ஓர் கிறைய
விளங்கும் தஞ்சிரேம் அதிலி நீர்த்த நிலையில் கிருக்கிறோய்.
எனமல் சே சொல்வாயாகி சீதீயன்:- ஈயா! தாவிகள் குத்தம்! எம்மாந்தியும்!

குரு:- குருந்தாய்! உதயிவகுதி குவேத ஒன்றுதூாம்,
யாத்தீ தும் நிலையில், இப்போதை உதயவ்பகுவதால்,
அதை தூண்டும் ஓன்று? குடங்கா??
தீட்டியன்:- எம் அனுபவத்தினீலி ஸ் நான்புக்கிண் கிரு
பத்தங்கிடன, குருவும் உதயிவகுதி! நான்புத் தீண்டு. ஏன்ற



நிலையில் குடும்பம் உதவுக்கும் உண்டோ!

இருந்ததும், **தலையாழி** / மாது

புதுதலை (செய்வேறு/படிச்சால்) அது
இன்னே என்று, பாக்கியார்த்தம் தலை,
பட்டியார்த்தம் இரிவை மலை.

குரு: அப்படியால், ஒருவர் காரியத்தை ஒருவர் செய்யுமென்று
என்பது அனுபவமாறு, உண்ணிரே கேள்வுகளை படிமேற்
பொட்டுமேயோ (விக்கரூபங்களை) உண்கு ஸ்தியமாக
அடித்து, குருப்புடையதாகும், உண்டேவையை சூர்க்கி கூவி
உதாக்குத், **நாம்பிக்கை** / அந்தால், அது

அநை நம்பியே சூக்கவேண்டும் கங்கி
குறைக்குமே! அநை நம்பியே சூக்கவேண்டும் கங்கி
கீழ்ப்பாகவார் நாமஸ் மற்றொருமீது, அதன் கேள்றுகூடும் அவஸ்யம்
கீழ்ப்பாகவார் நாமஸ் மற்றொருமீது, அதன் கேள்றுகூடும் அவஸ்யம்.
தீர்த்தே சூக்கவேண்டும்! அதுவே அந்த உதவு ஸ்தியமாகும்.
நீா மாலதி உண்டேவைக்குத், நடக்க வேண்டிய வைத்
கும்; **அயந்தெய்யாகபே** / மாது குது
காலத்தான் விளையாம்! மாது விளையாம்!

குறைக்கானின்மடி, குலமே நடைவை வழித்து
எண்டு, கிடை வணர்வு உண்குக்குந்து, காலத்து, மாதத்து, பயத்து
தீர்த்தே குலவாஸல், மேலே சொன்ன படிவங்களை, பொட்டுமைகளையோ.



“உள்ளிவண்ணகயில்”

தேவை இப்பியல்யன்படை உணர். தானைக்
அனைத்தையும் **சுமார்க்** / காண

ஏடு ஒற்றையுடி, மனம் பக்ஞேயும் படிட

கனிமமயினுஸ், கிடு விழுவில்லைத்தையுகு நிலையில், உள்

மனம் நிலைத்துதை உணர் வாயாக!

(இ) அநீதமான நிலையில், அனைத்தும் படக்ஞாடசி, அல்லது
மொன்றில்லை என்ற நிலையில், பார்சிப்பது, பேட்டிப்பது,
ஏடாட்டுது, கவுப்பதி **பேசுவது** உதவக ஏரில் உள்ளு

“நாமரோடுண்ணோடும்” கேங்குமல்

ஒருந்தாஸ், கிடுடன் அனுயவ அந்தஷ்டமாகுடி. இங்கு

ஒவ்வொன்றிலை, உணக்கு அடங்கி அழிந்து

விட்டதன்மையினுஸ், கிடை விசாரிப்புமோ.

அதன் “நாமாவூர்” உண்ணிடுத் திராநு! கிடுவே

“ஒரு கொடி” / நிலையாகுடி. இங்கு கிடை நாகர்

ஏவது உண்ணிக்கழும் குடியாது. குடுதேயா என்ற ஸுத்

குருஸ்ஸு கீல்லே தில்லாலும் ஒருக்கே.



தூஷியன் சீயா! தாங்கள் சொல்லும்
அனுபவநிலையில், மேன் ஒட்டு நிலையில்
இன்னகுடி, “அறுபவம்” பெறவில்லை
நான் சுந்தரி, கிரண் டாபது நிலையில்,
இப்போது நான் விளை, மனம், ஏன் இப்பகலான்
“குவையநிலை” சுதாந்த
அனுபவம் பெற்று, அதன் தூஷியன் முழுநிலை”
சூரத்போதிக்கிறேன் சூல் அவில்

இன்னகுடி பெறவில்லை நான் குருவினும், கிறை சொலுவது
இதை நாமாவும் வருமாற்கிறேன்? கியஸ்பாக இலையா? குருநாமஸ்வாரை
என்பதுத் எங்கும் ஒன்றையில்லை. சூல் குருநாமஸ்வாரை
இடையிருந்து குருக்கிறேன்! இது சரியான பாதகயா? அவைது
உயருடைய பாதையா?

குரு: - கித்தாரையான மாதையென்றே, எங்கு கோளிலுகிறது.
ஒரு பங்குவசீஸ்மா முன்ஜஸ்மா வில், நாம் குப எதில் வகுக்கிறது
முழுமையாக சென்று கீஞ்சு நிலையடிட்டிலே, ஒரு கிறை

“குமார்தாஸ்” காஞ்சன்மார் எடுத்திருப்

பாதையின், அவற்கு உபாசக மேங்கியோ
அக்கநாம பேரே, அம்மை கேஷவர்ணீ வைத்
சூரத்போதிக்கிறேன் அனுபவமாகி குருக்கிறேன்!



2

இதை நீடிமலைண்ணர், எவ்வடி சொல்லி விருக்கள்
என்றால்? இந்த **விடைஞ்சினர்**

ரண்மும்; அதை **ஏநாடுநிலை**

பே என்றும் நெக்ஸ்யஸாந் சொன்னார்கள்.

அநாயது **நாம்** ஐந்த், நீஷ, ந. ஸ்வராந்திகள், அதை மூலம்
யாகவிடவில்லையாதல் அந்த ஐந்மாவில், அதைகளை ஒடுங்க
யாத், **விடைமீநிலை** /குபாடுத் தட்டையூம் என்றும்;

நாமே அது; அதுவேநாம் என்ற நிலையில் படிச்சாடுவே ஸ்விகிடைய

அ அமையாத், **ஏநாடுமீநிலை** காத், அதுபவநிலையில்

பாடும் ஏதை, வந்த குவலம் என்றும் ஆகையே அந்த நாம்
குபாடு உத்தியூட்டுமா கையெடுத்து குடியா உத்தியும்; **அது**

ஆகும் நிலைக்கு **ஈத்திரை** /சொல்பத் தக்கநாடு வந்திருக்க

கிடைத்து என்றும், வெபாடு கொர்ட் மென்றும், இவ்வோல்

குபாடுக்குப் போடும் **நாம்பூமாக்**!!!

தூரிப்பா என்றே; சாயிவபா என்றே; சாயிராம் என்றே;

சிருதிபாபா என்றே; ராமனாடுவே என்றே பெறு எந்த **அடு**

சொல்புக்கிளுக்கும் / சாந்தநாலை / சார வேண்டாடு(த)



மேஜும்
↑ அபிவடி குருவாருடுதந சார்ந்து
நிற்கோயின், அது தொன்று,
இருதீ மாறி மறைந்து டியுடூ ஆது
ஸாஸ்வதகுமல்ல! அது ஸுந்திய குமல்ல!

யால் குன்பு நீயியாடி, **குரு** / என்று: **குரிழோ**

சூழம், அது பற ஓலி சூழம், அது சூழ்ம ஒளியா டெம், அது

அறுபவருங்காணக்கூத்

உாக்கியார்த்த நிலையில்; **கோ** யாக கொடுக்கு,

வடக்கியார்த்த நிலையில்; **கோ** யாக ஸ்வயமாத

சூழ்மே நிலையா டெம்! மேஜு கிரு **வாரை** வடிவிலோ

வாந்து இல்லை லோ, எவ்வுடைய விளக்க குடியாது.

கூழ்யன் : - ஐயா! இங்கு ஏதிலு நாமா கையஸ்மரிக்கீட்டாமலும்,
ஏதிலு வாடுபூத்தந ஏதிகாமலும், விராமிதாடித்தாக,
உணவு, உடை, இருப்பிடம், இவைகளை உற்பத்தவீ, சிறு தவ
ஒத்து, அப்பது முயக்காமாக மாறியிடாதே? இன்னொன்றுக்கால்கள்
அடுக்கி, ஸுதி ஸந்த உணவாடலிலீ, அவன் (கிறைவன்)
நாமாவை ஏழால்வாட வீ, அவன் ஏன்றுமல, உடை எத்தாலும்,
ஏதை வாடுக்காலும்



அது தேஷுமே என்றும் அது விளைத்
தொடர்பு வை, உள்ள பெண்ணும் என்றும்;
ஷாஸ்திர வடிவதற்கு, இதைச் சேல்கின்றது:

குரு:— குத்தந்தாய்! இங்கு வயதுக்குக்கூடு,
நான் தேவை, ஒரு நாம். உங்கள் **விராமபுத்தி**

கை! “இதையன் மயற்கதை நிட்டே ஆக வேண்டும், ஆனால்
ஆங்காமியம்! / நாடுமாயன், அவ்வளைக்கை
வாழும்போது என்னமாமலே.” இங்கேலோ,

“ஏன் மனம் விடி” இதையாறி உணர்ந்து, செயல்படுவதால்,
தொடர்விளை கல்லிலையிலே சொல்லுவதாலும்!
தொடர்விளை கல்லிலையிலே சொல்லுவதாலும்! குடும்பம்,
தூதியன்:— தாங்கள் வாசகமீபடி, இதைவனும் குடும்பம்,
ஒர்ந்தாணயத்தின் கிருபந்தங்கள் எனதோற்றும் வேஷ,
அது **குமபாவனோ!** / யன சுவர்தை! இங்கு எது

வைத்து தின்னாவத்து எனக் குறிப்புக்குள்ளேன்?

குரு:— உங்களையில், குது விழிட்டாத் தவமே என்னேலே.

ஶூப்திநி (பேரு) துறையை என்றாலே குதீவிருந்திக்கருக்கை

“மாநாமியம்!” என்று! அமைக்கும்படி குதித்தியார,

“புதிர்நாயபமீ! [என்றும்; **பீபந்தகை** -

நாம்வெம்தியும்!” பேசுவதைத் தூங்கவ

தியழுங்குதே, நெய்தீக நிலைக்கும் வொடுஞ்சும் குதுங்கு? மூத்தின் செயல்விய, குதீவின்னாலே சிர்ஜங்கிளாக்குதே,



புமாச் க்ஞநகிய் (க்ஞங்கனில்)

தீர்மூலத்திலையாகவும், தீர்மூலத்திலையாகவும் விளம்.
தீர்மூலத்திலையாகவும் என்றும், எது
என்றும் மறையும்? எது ஏனில் மறைந்து நோ
அது உண்டு கானே? அதை எய்வது கிஸ்ஸையன சொல்ல
குடியும்?

குரு: - குஞ்சியோ! மேலூரைய முறை நிலைக் குடு
குதுமை, விழிஸ்டாக்குதுமை, ஆக்குதுமை கிருவு முறையே
வொகிக்கும், ஏதேனும்கூடும், பரமார்த்தமை சுக்கியகும் குறுமை
உண்டு என்றும்; கிஸ்ஸையன்றும், விவஸாயிவதுயார்?
தீர்மூல குஞ்சியோ!

குரு: - அது மனம் மறைக்காது வட்டால்; விநாயக் குது?
விவஸாயம் எய்வது நடையெடும் அங்கு நாம் நாமாகினே
இருக்கே போது, கேட்பவர்களுது? பார்விவர்களுது? சொல்லிவிளக்
குபவர்தான் ஏது?

தீர்மூல: - ஓர்க்கியசம்பேக்கும், முன்பு விழக்கீலை
குதுநாமஸ்தோயானது, ஓர் **நாமாபந்தா**

புற்றி குதுக்கிலாதாது என்றாக்கி, அதை நாமாபந்தா என
வினாக்கமாக்கலும் (வினாக்கமாக்கலும்)
வினாக்காக்கலும் (வினாக்காக்கலும்)



திட்டத்திற்கு அபிவடியானால் இவ்வு குடு
 சொடுப்பதே ஒத்து யில்லை யென்பதை எய்து
 நிமுக்கிண்கள் இவ்வோடு நான்களினம்
 பார்த்தும் பேசி விளக்கம் கேட்டு நால்தான்
 பயன் வழி ஏற்றும்? இத் தேவை தில்லை
 யாயின் நான்கள் பயன் வழுவது எமிரும்?

குரு: — நஸ்வி விளக்கமான இதீர் விதான்! இந்து நான்டு
யுதநீதியிலும், தொண்டிய கோட்ட அதோடு மதுவன்களின்

தூப்பி உகுகிறனா?
தூதியன் : - அளிஸ்தான்! ஆற்றும் அவர்கள் உகுகின்

படித்தும் யான்துகேதாட்டும்!
குரு : - நண்டுத் திருமாந்துக்கான் ஏழாலிதிருயீ ! - ஆவண்
ஏன் என்னிலையில் ஏட்டா கல்லையடிடோ, சுதன்

பொருளாட்சி மனம் / இல்லையன்று

‘பூர்வான புரிசுவீதம்’ / கல்வி யள்ளுதே

ମହାରାଜୁଙ୍କ ପାଇଁ ଏହାରେ ଯାଏନ୍ତି କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

“வாங்கின் முனியில்” வெளிவட்டமாக / மே,

இயங்கவீபம் குடிநீர்த்து தின்றும் அதை கோட்டு மூன்றாண்டு முடிவுறுத்.

அந்த ஒலி வடியத் திருக்கோரைப்போகும் அதை வெளியிட்டது

பார்த்தும் ஸ்ரீ பாக்டரி எண்டு புது யூப்கார்கா ஞா இவிலைகுட்டியா வே



குரு :— இங்கு பதுமைகள் முக்கியமா? ஒலி முக்கியமா? எனக்டெப்பீஸ், ஓலி பருத்தி என்ற பதுமை இல்லாமல், ஓலி எப்படி சுரும் என்று கேள்வி கேட்டபோல் சுதாசாவ்ஸியான் என்று கேள்வி கேட்டபோல், அதை விட்டு நான் அபேசு தூக்கித்து, அதை விட்டு நிபுணிலீ

ஏஷால்வாயாத் தீர்த்தி திருத்தாலே அல்ல

ஏஷால்வாயாத் தீர்த்தி திருத்தாலே அல்ல

“பதுமைவடிவமா?”

குரு :— ஓலிவடிவமே! சூரஸ் அப்பது மை கலீ ஸாமவீ கூறியன்:— ஓலிவடிவமே! சூரஸ் அப்பது மை கலீ ஸாமவீ ஓலிவராட்டு சுகாவே பதுமையே முதலிடத் தொழுது. ஓலி வடிவத், இன்டாவுத் திட்டத்தோன் பது கிறதீ!

குரு :— உண்மைதான்! உண் வழியிலேயே பார்க்க அன்று வந்த பார்க்க என்ற என்ற பதுமைகள், கேட்டாறு கோடி “

“நாம்ரேபமாகீ” / சூரஸ் அப்பக்களின்

“நாம்ரேபமாகீ” / சூரஸ் அப்பக்களின் (அந்த கருது)

“நாம்ரேபமாகீ” / சூரஸ் அப்பக்களின் “நாம்ரேபமாகீ” / சூரஸ் அப்பக்களின்

குரு :— சூரத்தீது தீவிக்கான் சூராடி சியா! ஓர்மூதாக் கிராண்டு கிளாஸ்வேக்களிலிலு!

குரு :— அப்படியானல், எவ்வெங்கு வாக்குகளிலிருந்து தேவையா? அப்பவாலி வந்ததேர, அவர்களை எய்வால் தீ தொளிவேர, வாத்துந் கூறவோ, என்னெயா பேச்ந்தாமா? அது கூக்கல் குடியுமா?



சிரையனி : - ஆயா! முடியபதுதான்.
கூறுமுதி குற்சூயம், எமீ வைக்கிறதைத்
கேட்டு வந்து, குடும்பத்தை எண்ணி
ப்புமரிதீவெல்ல, அதைவாய்து ஸ்மரித்த
நிலைக்காதா? தாப்பித்துது முன்வாருமையு
சுத்தஸ்தக்கில் உயிர்திரும் போது,

இதைவா, என்னிடத்தெய்னோ என்றே அடிப்படையை
எண்ணும்; ஒத்துவது டீரி நாம்புத்தோடு அடையுவதாக்

என்னொன்றைன் சே. அம்பழுத்துக்கே போது, நான்கும்
எங்களை, நாடேத்திற வந்து குடும்பாளை, அவருக்குக்கூட
நாம்புத்தை சொல்லி, சுதைப்புதுவை, பேர்த்துவ தே,
ஏன் செட்டால் என்கிறீர்கள்?

ஏதுவதுவோ,

குரு : - குடுந்தெயி! கேஷ ஏதியென்கன், பொயாம்மை
நின், குறிப்பு என்பதைக்காட்டு, முறைகள் அப்படி
அல்ல, நான் மோடு வாத்திக்; வாசும்; ஸ்ரீய என்பது
பும் ஆகும். கிளைவனி, புதுக்கொந்த வாத்தினு,

நம்அறுபவு

நானின் வாக்கை, கின்று தந்தலிலோக நடீமோடு
வாக்கும்பொன்களின் வாக்காக பயன்முடிகிறோ,

ஆது தவரக படுதிமா? சாயாதபடுதிமா?

ஆறுவி

உடுயனி : - சூராம் ஆது காலுக்கத்தின்பே படுதிமாகும்பின்று
தாப்பிகள் கொடுத்து விராக்கி, அதிலிடு அக்கியமா எது
நான் உடையது மொழியில், ஓன்று வொல்வதுண்டு.

நாயும் விள்ளையும் ஓன்றுத் தேவந்தினுடி, பொயும் வயிறும்
வெறுவெஷ்டினால் எண்வாக்கா



அது மோல
↑ ஸ்ருமநான் களின் வாக்கு ஒன்றுயினுடீ,

வாய்மொழி போந்தம் १०८

தூவும் வேறு வேறு நான் அதனும் பிறவு

மனியை, அது குத்திட்டு, நம் ஸ்திரே

கேட்வதற, அவருக்கேரிய, **நாம பாலுவச்**

மாஸ்தி, பேர்த்துமல்கிகுந்தாலீ, அது வெளியதிவருகப்
படுத்துதே, என் செயில்யாம்? அது அவசாரமாகவும் பலேஷ்டு
குரு: உண்ணமநான். சுறுஞ்சு குந்த உண் மையயுட்
மறக்க வாதாலும் கிடைக்கப்பட்டு உணா ஏது!

ஏந்த ஸ்ரீ மஹான் களின் **நாமாநாவி** யுட்
ஸ்தாக்காமல், ஏந்த விருட்டியுட்,

நீங்சேநார். என்றே, **குஞாநா** என்றே.

இப்படி **குஞாமஸ்மர்த்தியுடன்**

அதூத்துக்கால், அது முத்தையயுட அதூத்து ஸ்ரீ மஹான்
வள்ளுவதீநான்களையும், நளையும் அதைப்பிருத்து, செட்டில்லுதும் சுத்து வாட்டும்!

உரங்கம் அதைகிடியுடி, ஸாக்கியும் தா மே வருதே!

உண் மையை உண்டும் கிர்மிட்டு அறியும் பிரதாக்கிழே! ஸக்குமுருக்கிழே!
ஸக்குமுருக்கிழே! ஸக்குமுருக்கிழே! ஸக்குமுருக்கிழே! ஸக்குமுருக்கிழே!
குடுக்கா, உண்டாம்ருக்காயில் ஏநாம் உண்டு. அப்படி அவர்களை நேர
யாமல் **பாலுவச்** அதூத்துக்கால் கோஷ்டி கிளிம்.



மேஜுத் ஸந்தேசாபூரே
மாடுமே
**உந்து
பாஷாநுபமாக்**

விளங்குவென்றீ அங்கு எந்த நாமபோல்

பெறுகிடியாது! பூறுக் கூடாது! அப்படி நாமபோல்
தாங்கிய ஓர் ஈட்டுக்குதைவாய்த்தினாலும், புதுத்திநாலும்
சமு அபசாரம் ஆக்கி! சுல்லி
காமராசி,
குநமாநிமா,
பாத்திராலும், புதுத்தாலும்,
சமு வொடுக்கிடும்! சமு அபசாரமும் ஆக்காது! அவர்கள்
உலக தீவர்களே, பவசாந்திலிருந்து, **ஒ தீவு**

விந்து, வகையில் கமாகவே!

பிரகாசிக்கச் செய்த மஹா அபாவர்காலம்! அவர்கள்
இஸ்ஸியாகவும், கலியின் குந்த தீவர்கள் உயிருடியாது!

சுல்லி தீவன் குந்த நிலைக்கு, **மீநகாடு**

நாாநகருக்கு, ஈத்துக்கு பேர், மாஷ், பட்டம் மகவி
இதைகள் கிருக்குடியாது! கிருக்கும் கூடாது!

காரணம்; அந்த ஓன்றே **நாவாந்தக்** மாண்புக
நாய்வே கணமிழுந்தாலும்சே



விரீந்தமாந்தம்^(வியாபால)

நடந்துண்டும் அதை உறை வைக்கே,

விச்செங்கும்^(அதன் அமிஸமாக்கே)

இருந்தால் தான், வழிகாட்டியாக கிடந்து

கைகள்டிடி ஆக முடியும்.

தூதியன் சி - ரூயா! கைகள்டிடி கீழும், வழிகாட்டிக்கீழே
உர்ண வித்தியாசம் என்ன? ஆகுமுடு மூன்று ஒரு முடலீல், கோடிடு கொட்டி யிருந்திருக்கான். ஆனவீ
முபொது, சுகிக வலிய ஜக்கி சொல் வகாலி, சுவல்
குத்தியமான ரைஸ்யம், கிருமிவதாக உணர்திடும்.
தன்ய செய்து பகிள் வெடு எனிலையாகப்படும்; இனிலை
யாங்கும், ஹா உவண்டு மென்பணிதீரு வேண்டு கிடும்;

குரு: - குழந்தோய்! வழிகாட்டியே கைகள்டிடி ஆகுவார்.

ஆனவீ கைகள்டிடி வழிகாட்டி ஆகார். ஆக முடியாது.

வழிகாட்டி யென்பவர் நடும் ஸ்ரீ மஹாந்த நால் உணர்ந்தும்
காலாத்திப்பாசாடுபத்தால் **பாரதநானி** என்ற
கிழியில் உணர்க்கூப்பட்டும்; பரசொடுபண்திடி ஓன்றை
அஞ்சிலதநானி என்று தமிழ்யை



அனுபவநிலையில், உரைஞானமில்லாமல்
 தும் அனுபவ நாளமாக பூரணமியும்
 தாநிலைம், நான்மூனியும்
 விளந்த நிலையில், நன்றியுமிழும்;

 தாநிலையும் | கலீங்கம் நுதினம் யே, சூழலம்
 யப்ப அப்பவைத்தாநிலையிலே, தும் போக்கொயை யே

 காந்தனியாங்கி | குந்திலுக்குதைப்பண்டு
 வராமல் ஓர்சூருதுக்காமல்;

 தீவனி முந்துரி | நிலைக்குசுக்குப்புவற
 ஸத்குருயே சூரும் வம்புநாயு | யும் சூரும்
 இப்புச் சுத்தி நாட்டியான, குருத்தை கூடிய ஸத்குருதேவேறு,

 அநுபவே | நாயே அநு | எம் பூரம்
 நான் சுப்பாக்கு அயமாப்பாப்பா பிரம்புதை குத்தா
 யாக்கிய, தீவனி முந்துரி வஞ்சியைக்கினி, தாம்
 வம்பாநாமாக்கோ | கஞ்சு கொண்டு,



2

அவர் வசீ வந்த அந்தச்சுத் திடியோ
கறை ஏத்துமீ ஓர் பூட்டுமாக யோ;
பரண் ஏத்துமீ, ஓர் ஏணி யாக யோ;

குமிழை அரியியணிக்கு | “குன்றம்”
யின், **தூட்டுமாடுபு** / “காட்டுயிலும்”
பருக்குமாடுபு / “கும்மீ பிரகாசக்கு ரதும்”
“நொறில்லாமல் எசுநிலி”
‘2 மூர்க்காமலி 2 மூர்க்கி’

அதுவன அய்தி சுக்கி, அவதுர்கான் குந்து விரெவார்,

இது மொன்றமான ஓர் ரகஸ்யமாகும்;

இது யே, **குந்தகாடுமி** / “குந்து நிலையாகும்”

இதாக்குமே வூஷம் கிள்ளைநகாடு யை, விளக்க வேர,

சொல்லுவோ, எழுதுவோ, 2 மூர்க்கவேர, எவ்வாறு வே

அடியாறு. அந்த அவுபூமி தமங்கு ஸ்வயமாக ஆகுமேபோது,

நகரம் உணர்குடியுடே! உன் அனுபவத்தால் அடியும்!



மேலும் குருதேவா என்றே, குருநானா
என்றே, பூர்வித்திமனதூடன், 2 ஆக்ஷாந
அதைக் கால் சுயங்கியதி

**முரு
அநார் அக்லும்**

ஒளி பிரகாசிக்குமே. இது மின்பக்கியுடு
விள்ளீவ்ய சுறுபவுமாகும். எப்படி என்னுல்?

**ஞா
ஞா வீரி & ஜோ**

அதாவது?

**அறியு
ஶாலேமான ஒளியை ஏதாந்து,**
அறியாமை என்ற, பூபாவு அக்ரானமீ என்ற, அதாவு
நம்குவனக் குறைவாலே!

ஏந்த மனக்குக் காத்தி, நான் அழிவுற்ற சீத்து சொடு
பலமான, **ஞாரா** கூத்துக் கூத்துவநாடுமே.

குருதேவா என்பத்தீடு வநிபாக, குற்காலித குரு
நாமாவை ஏதாந்தை, அந்தாலும் குருக்கும் பாரியந்தம்,
பலத்துமே. அமைவதும் நிரந்தரதும் அல்ல, ஸாஸ்வத
குதீ அல்ல!

நீநாவிக் குவர்க்கியாடு
ஆகுல்???

குஞ்சேவா! குஞ்சானா!



என்றால், அது அந்தமானதானால்; தாரணம்!

அஞ்சலைத் தீக்குரு!

அஞ்சலைப்பாசூப! அம்மை வெற்றுவராவர்.

அயர்வாக்கே, **பார ஒலீ!** சூக்கம். ஆதல் கிணங்

வாங்கியார்த்த சுருதா **சேஷவயே!**

ஒந்திடி வெறுதிறது. **தூலசேஷவ!**

ஒந்திடி வெறுதிறது. தங்குபத்துக்
குண்டாவது கிடம் வெறுதிறது. தங்குபத்துக்

ஒந்திடி காரிஸ் **இறைப்பாடுளாக!**

(இறைசாபோமாநல்லும், குஞ்சோபோமாநல்லும்) சொல்

பேநாஸி, குஞ்சேவருடைய வாதீகிய ஒசு ரவுயே,

எபக்கிளியிய இடைய! பிரார்த்த

ஏதேந்தீ, அவனது அனுபவநிலையில், எவ்யெலிலீ

முந்தெள்ள எதுமதற்கூட எழித்தும்; அஞ்சானகிடில்

குஞ்சைக்குறையை) அகற்றையும், அவனை ஜிவன் குஞ்சை

என குஞ்சைக்குறையை. ஆகவே பகுதிகிர்த்தும் பார்வை.

தூலநாமானவரிட “**குஞ்சேவா!**” பால்



“குந்தாநா”^{ஏண்ட் சாஸாபே} நாமார்த்தா ஒலியே’

குந்தாநா என அக்காவு நீதையும்,
நமத்தாகவே
வாழ்ந்து, அதுபடித்தை உணர்த்திய, பீடுவூன்தானின்
ஸ்வய அதுபஷ்மாகும்!

திடியளி : - ஐயா! முன்சு போசமயதி, ஸதி ஸங்க
உறையாற்றலிலீ தாங்கிள் வாசநமி : - ஸதிகுடு,
ஷர் அக்கினி த்தயாலீ யென்றும்; அக்கு அரகால்
ஏந்தாந்தினல், வொகுக்கு விடுவதி என்றும், அஷ்டமாக
ஷாலகு நான்றுலி, பயன் கலீஸ் என்றும்; சுமநாநக
கிலி குருக்காலி, பயஞும் பல குடி உண்டன்றும்

எஶன் எரிக்கள் அநன் விளக்கதி, என்ன என்பதை,
தெற்று எங்கள் அறியும்போதும் நிலையிலி விளக்கிறார்
நலம் என என்று கிடையும்???

குரு : - குத்தாயி! குதுபயன் உள்ள கேள்வியே!
அதை கவனி : - ஸதிகுடு என்பதை, குரா அக்கினி
எண்வெபாகுல் எக்கார்ண வேண்டும். அவுடைய
பாக்கு, ரீவயநாக்கருபவயம்!

குரும் : அது ஏன் கானமோ, சாஸ்திரானங்களோ
கேள்விகளங்களோ, வூப்புமை கானமோ அல்ல!



1. நெருங்கி னஸ் ஆபந்து : - இங்கு

நெருங்கி னஸ் என் சீலாஸ் யது,
தன்றுடைய காலத் தணக் கையும்
நாடுபாடு கேட முடு கணக்கையும்

நாம் எவ்வழகம் ஏதாந்து கொண்டே படி என்ற,
மீணங்கணக்கையும்: குருதேவா

ஏன்னோய அதைம் நேசிக்கிறார்; பூசனிலர்; நான்

முதாமீதாயுவமப்படு (மாணவி)

அதை நிலையில், **நா காபி** சங்கையில்
இருந்தால், அது அவனை சுடும் அவன் சாதியிலிருப்பது வர்ணி

2. அதைமாந உயிருக்கின்றுப் பயன்கிறீர் : - இங்கு

பிரீரி மீண்டேயே, குவனம் ஏற்றுக்கூ,

ஏஷாந்தி நன்கானித்துக் கொண்டும், குற்றும் நை

பேடும், பாடுப்புறவுப்புக்குடும் கூடி, தன்சிறந்து

ஏவ்வாமன் **முதி நலுமா** சங்கையுடன்கூ

தன்னோயே குத்துவாகும்! மாப்புக்காறை நிலையில்,

ஆகாமிய காமாராய தாம் அறியானமயி னஸ் (கங்கி

குறையுறுபுசேர்க்கும் நிலையும் யிலங்கிதிந்தப் புகும்)



3.

கும்பாநத்தில் கிருந்தோலி பவாகுப்பிய துவு 2001/6:

இது நம் நலன் சுக்கு

நாகரி நூற்று குறை கூறும் ஆயுர் மேற்கும் நொடிமு
மும், பிரும்பு வெறுமெடு கொள்ளும் ஆயும்,

ஆகாமியவினி/ கிளா மழும், **சிருந்தை**

குது என்ற நிலை மழும், பெஞ்சு குது வாக்கியலே “**உடமே**”

கும்/ என்ற பாந்து வாதமும், அதன் கால் தமக்கு ஓன்றேயே
குறைப்பு

ஒணாக்குமனி/ ஒன்றியிகுக்கும் நிலையே,

காப்பமாந்தும்/ அதன் கால் அதையும்,

விழுமிமான்துமே/ அமங்கு வான் அதை

நிலையே கால் பெற்ற குது நகர்த்த யானலும் **(சுகு)** சுகும்

ஏந்து குது குது எவ்வது ருக்கே, அவனே வேக்கு ருக்கே, 8-20

தூந்திலிகுது குது பல்லட்டு, பயதும் பவாகு வேக்கு தீவனை குது

உக்கு என, பாந்து மூலங்களின் அதுபவமாகுது! எடு அதை

பூது குது தேவர் சொல்யார்: - பாந்து மூலங்களின் அடுக்கை சீகு

ஏந்துக்குமாக செல்லாதே. அவர்களின் நிறுவடிகளை ஏதாடவோ,
அவர்கள் சுரை ஸ்வரிசமோ கிடைக்க வேண்டுமென்ற,



வினாக்கள் | நூல்த்துறை முனிசிபல்

அவர்கள் திருந்துவில் பட்டாலூடு நிற்காலே
 என்றும், அவர்கள் மார்த்தவயில் முடிவுகியீர்
“சுமநாய்மானநிலி” / என்றும்:

2007 டிசெம்பர் 20, அவுது எனது முதல் திட்டமாக இருக்கிறது.

திட்டத்திட்டத்திட்டமிகு முக்கியட்ட என்றும் ; (என்னுடைய அவர்யீல்
முடிவு குக்குறுப்பு ஏதான், அவர்கள் பார்த்தவை உண்டித்து
படிந்தனரும் என்றும் ; அதேலே உண்டனத அவர்கள் பற்றி
ஏதான்து, அதேநூலில் சூலாக, திபுங்கு ஆனால் நல்தி
எப்படி வேண்டும், என்ற எண்ணை சுடியும் என்றும் ; எடுத்துக்
அவர்கள் ஏற்றுக் கொண்ட தாங்களேயும் அவைகளே சிகிச்சை
ஊரிக்குப்பட்டு கொடுக்கும் படிந்துகொண்டு ; 2 நீள அழியாடு வேலை,


 இந்தார்யல், சீர்ப்பாடுகள் கட்டுத்தெய்
 சீர்மஹாண்டகர் **(ஸ்த்ரீகூர்)** போன்ற
ஸ்த்ரீகூர் போன்ற
 நடந்துவதால், இவ பரமாத்மியம் என்றும்,
பிரமீம்ராணப்பியமி/ சுமீ
 எனவுடைய சொல்லி, சுமதூரா நாஸ்வத்தை, விசயத்
 குடசமாதஷாண்டிர்
 மேலும் சீர்மஹாண்டகளின் (ஸ்த்ரீகூரேவளின்) ஸ்பாரிசும்
 இயல்பாக யே (பாத்துத்தேயோ, பாத்சேதையோ, அவர்
சூரி; கூரி; சுரணி;, ஸ்பாரிசமே) கிடைக்கால்,
 நமிகுடும் விளையின் நாற்றுமாக, அதை திவாரணம் செய்
 வந்தாக, **வாலிய்** தகுதாட தொங்கிறது என உணர்க,
 மேலேகுறிய நிலையில், **ஸ்பீபாரிசும்** கிடைக்கவில்லை
 அப்பின், **குமீ குமீ** உரிமை நமக்கு ஸ்பீபாரிசும்
 அத்தும் ஸாந்தியடன், அதைகிடை அம் ஆரந்துகுடுமை கிருக்கவும்:
பொக்கிய சிரந்தை / ஓன்றை போதும்
நுமிபிக்கிணாயை குடுமிலை விழும் வேலைக்கிணாயை
 என்ற கூர்க !



தெஷியன்று - ஜயா! பிரமீமானந்த
தமுக்கிராம் பற்றிய ஓர் அக்கியமான கேள்வி
நாம் சீக்மாலேய! நம்பரமாஞ்சா இறைவனும்!
ஜீவாக்மாவாத, நம் மன்னினுடைய படிவத நீத்தாங்கு
இறைக்குருக்குபையை வை, ஜீவகள் களையப்

படி, சீக்மாவாக்கிருக்கிறோம் கீழே கீழே கீழே
நீது, குருதாலையவழியில், **நமிமுகம்** கள்

பற்பல செய்து, ஜீவனை முக்கிடுங்கி, சுகுக்கிர திவகரியாகிய
நாம், சுகுக்கிர்க்கோர் குந்து விடுடோம் எனதைக்கொண்டிருக்கன்.
ஆனால் சுக்கிர உணர்வோடு கிளிவாக பாரு மக்களுக்கு
“நமிமுகமை சீக்மாலே!” இதுவிருமானது
மானால் ஸ்தமயாகும். அந்த பாஸுமக்காவிய அந்தானால்
ஒரும், சிறுமிக்குமில் விறந்திறந்து, காண்கள் கூறும் மூலம்
பிரளை காலத்தில், எல்லா மே ஒன்றுக்கு அந்த விறந்தான்து
சுகுக்கிர்க்கில் கூறுதலு விவேகம் என்கில்?

1. நாம் சாதனை ஏன் செய்ய உண்மே? நாமும் சுயாக்கிலை போல்
ஈட்டத் தோடு சோஷிந்கா! என்பது போல், குந்து விடுவாமல்லுவா?
2. ஏதயந்தீ பிரமீமானந்த சுகுக்கிரக்குத்துவிட! ஏதயந்தீ
பிஸ்வராதாக ஏடைய பரமபநம் (புதுமுகம்) போகுந்தமாக கிடைக்குமே!
அதை ஏன் உண்டான் என் கிறீர்கள்? 3. நாம்தும் சாதனையும்,
பிரமீமானந்த சுகுக்கிருஷ்ண் விவேகம் விடுவால், மூலம் விடுவால்
காலத்தில் கரீ காலத் துவான் ஜீவாக்கும், நமிமுகமை என்று



2

சேந்திவிடுவார்கள்பீ? அதீங் முதுயக்கீடினால்,
 நானும்திருப்பை ஒருத்திட்டு, **(தீவநக)** ஹ
 டாட்டோ ஹி என்பதற்கு என்ன உறவாலும்?
 இந்த நாள்கூடு கொளி விக்கு குடும்பத்தீவியங்களு
 பாட்டாலும் யெல்லாம் அனைத்துவாண்ட்டு விடம்
 இத்தோல்லிய குடும்ப ஹட்டோ ஹி! அப்பக்கீடுவில் எமத்து
 கிருப்பு அளிக்க விரிவு! காட்டுவதே வியாபாரதி, விளையம்,
 திறவகளே அவர்களே, வசூலியங்கள் இருக்கிறது. யாம் நீஷம்
 நான்கே, கும்பு கிருப்புதாக ஒதுக்கிய வியாபாரம்!
குரு: - குங்குமே, அவைக்குள்ளது, கிரிவியங்கு, எப்படி சூடு
 ரெய்தாய்? மேலும் அவை கிறுள்ளது, **2 நின்றாடம்**
 கிரிவியங்கும், அவை ஏந்துமே இருக்க முடியாது! இருக்க விடாது!
சுத்யன்: - போதும் தீயா உபாதம்! குந்த ஒரு புதிய போதம்!
யாமீசுந்தம் **என்று** “அமின்தும்” **சுந்தம்!!**
யாமீஅக்ரி”, “அக்ரியே”
 இதி வாக்கை கொடுத்து, மாட்டுக் கொள்ள மாட்டுத்து!
 துயரச்சிது விளக்கத்தும்பட்டு வேண்டும்! என்னம் மனிலிக்கு வேண்டும்!
குரு: - நீ எந்த கவிதீந வறுமீ! குந்து குறையும் சுதிய விலையே
 மன்றமிழு யார்யா குட்டு கொடுக்க வேண்டும்???

நின்றாடம்! **நின்றாடம்!** நகந்து

ஒரு கால்களிர் தானுமோந்து அஞ்சு, அங்குடுந்துவு



ஶாத்திகுலி, உத்தி மோந்து, குத்திகட்டு எடு,
நுஸ்தி வெசுவாய்கள சூதி கூறுவிடு,
பூர்வி ஜியனே! யாலி உாக்கை ரத்துக்கே
ஏழியாடுவன்! வரவாயிஸ்ஸி நீ பூர்வுக்கூன
குத்து யே! இனி குவன அன்றைப்போன!

1. நாலி ஏன் சாக்னி செயிய வேண்டுமோ? - குத்திகாய்!
எம் மீறுமாணிக்க வாசகர், சொல்லும் நிலையில் நாலி நடப்பன,
குத்துபன, பறப்பன, உருப்பன, முறிதும் தணிகுக்கு உதவியாக
கிடுகிகர்கள் முறிதும் மருதி, சூடி, சூடி, முலி, சூல்கு, மன்ன
மலி, கிஷைகர்களின்குத்தும் கோண்டு முறைந்து; முறைந்து
கோண்டு “**கோட்டாறுகோடு**” என்று

ஏதுக்காத எதிரிதிறுது! அது ஜம்மாங்களைச் சுந்தம், கவுன்
பயம், துக்கம், பசி, விளை, வறுமை, குவிமு, சாக்காடு, என கங்கா
புஞ்சி காஷ்டாஷ்டாஷ்கிள ஆப வித்திலே கிஷைகர்கள் பூர்
“**நாவிகாக துள்ளப்பி**” நானே? கிழந்தி விருந்து
விடுதலை பெறவேண்டுமானால்; **பிறவாநிலை**!

அவஸ்யம் வேண்டுமோ. அதாக முறிதும் அல்லது
சாக்னிகளையும் விலைடாடுதிட்டு, நீங்கள் முடிகிற நிலைகாக
சாக்னி செய்து சீது வேண்டும்!

2. நானும் பாமர மக்களில் பேரஸ், சூட்டுக்கோடு கேட்டுள்ளேன்
கேட்டு விடுதலை, மத்தாபி விடுவை காப்புக்கினி, எல்லேஷன் கேட்டு
பேண்டுதல், அந்த விரும்பானத்தை சாங்கிவிடுதிலிருந்து விடுதலை
உடைய மேம்! கிம்போலு குத்து உண்மொயில் குத்து கடுமையான
சாங்கி குவையா?



பகிள் - அந்தக்கூட்டுறவுத்து, துணிப்புதுயமல்
பசுமீபினி! வியாகி! வறு

வடம்! குறைகள்மறங்கிலை என்என் அகு
அல்லபோலும்? இன் கெள்று உகட்டுகிறோம்.

அதைகளியும் நீ சமீபத்திலேயே, நீ வெண்டுமானால்,
ஒட்டத்தோடு கோவிந்தாபோடு! நடப்பன, ஓர்வன
பறப்பன, நிதிதுவன, அனைத்திழும் நீரிடத்தே போது,
வாசம்

கஞ்சையற் (நீப்பவாசம்) ஏழ்த்திரே.

அது **விரளாவாகியாக்கஞ்சி**

ஆனங் (சுகிச்சை சுடியாக நாற்றுத், அசூஷூதி, கிருதிகளை
தாந் பிடுவீசல் (சுடியாக) எவ்வளவு அது உணக்கு ஏந்துதைய
தாக கிருதிகள், அசூஷூது

கஞ்சமாக்! கஞ்சிங்கி,

நியுதி கூட்டத்தே தேங்குத்து போடு விட்டு விண்ணங்கி
உந்து இசூலங்கி!

இந்தியன் - போதும் ஆயனே போதும்! யா இதே கிருது

ஒடுக்கை, உமே மேப்படு உந்து விடுதிகளே!

எம் அநுத்த தெள்ளியன், விளக்கிய சுருளுயன்னே?

இது ஆடுப் பாடுக் கொண்டாடு, பராடுத்து என்கி ஏந்துமூடி,
பகுதிட்டு ஏன் வெண்டாம் ஏன் இறைகள் கைவாய்தி,

வைக்கேடும், பிராமிஹனின் பிராமிம் உபாக்மி, குறைகளை விடுதி,

நாமீஅறுபவிங்கு^{முயங்க} அறுபவநிலையாக

நாம் நாமாக கிருதியே நிலை தேவையா?

குரு:— உன் தேவீவி பத்மி அக்ஷியமா? சுதை அக்ஷியமா?

என கேட்டிப்பு பொலி கிருதிக்கிறது.

தூதியன்:— சூழாக சியா! பத்மீ என்றீ அழகு. அதைப் போல் எஸ்வராகிகரும், அவர்கள் உங்களுடே அழகு தானே? அதைகள் பார்த்து ரஸியிப்பறக்க குந்தால்,

அதைப் போக்கி ஆன்துக்கு காலே! அதைகள் அளித்துவதே

நாம் சுதையிட்டால், அங்கு இரண்டு கிஸ்பாக்குத் தனிதம் யினால், அங்கு கண்பாறும் தாலையூதீ கிஸ்பாஸி போல் விடுமே!

குரு: (கொதித்துக் கொண்டே) உங்கு பத்மி வேண்டுமா?

சுதை வேண்டுமா?

தூதியன்:— ஐயா! கிரண்டே எங்கிடுவேண்டுமே!

குரு:— சுதையாக தூதியாக காரியம். பத்மி பார்த்துக் கொண்டே கிருதீ வேண்டுமாதால், சுதை கிராது!

குலைபக்கமுறையாக
என்று? பழமீஅடிந்துகே

சுதைக்கு வேண்டுமே

ஆக வேண்டுமே!

கோன்றினம் கூறுயும்! மறைந்தன கோன்றும்! கிருதியும்!

கிந்த குத்தி ஸ்ரீ எஸ் வராஜ்ஞாம் கிவைக்குத்தேபாடுமே!

ஜகத் ஜீவ எஸ்ய
நானிக ரக்டே
தேந்றமே, இருபிழு, மாற்றம், மஹாய,
இதை நான்டே, மேலே சூழியவைக்ருக்டே
அவஸ்யம் உண்டு. அதை அடுகாவு

“படிமீ ஆகுமீ!”

அவைகளை
நான்நி

நினோசிலும் பதஞங்கியாடும்! இதைகளிறு ஸ்தாபானு

தோடு ஒன்றானநீது உல்லைப்போதாதா? இன்னால்

இன்டா உவண்ணோ? “அமீபடிக்டாப்”

நாம்போந்களோ

காத்து, அதித்து,

அவைகள் நீண்டு விட்டால், அவர்களைப் போல் (ஏவகாக்
ஊக்களைப் போல்) நீயும்

“வழாரித்துயிலீ”

ஏன்று

“2 ஸாங்கு சுங்க்குபி”

யேன்மூன்???

“2 ஸாங்குபாவளி”

யேன்மூன்???

போதும் கீழ்க்கண்ட போதும் கடுமே தேவையிடும்போதும் வைகியேறும்போதும்
என்று அக்குஷந்தாக குடும்பத்தை கொண்டது)

4. நாம் நாம் தாக்கியால், பொதும் மானத்தை சுடுக்கிறாக்கில்
கலந்து விட்டாலும், சாந்தி எல்லைக் பாமரமக்கீட்டும், மஹாய்
பிரான்யதாலும் விஸ்தரம் குறைய மிகவுமிகுந்து சுடுக்கிறாகிற்,
தாலைத்தல்ந்துவிடுவார்கள்? அமீபடியானால் அதேடு புது
ஏந்துவிட்டு, தீவிதிகுத்தியில் அவர்களுடன் நானும்காலை
தாங்குவும் உண்டு உடல்கள் அமீபடியானால் கிடிக்கந்து



2

நான்னே ஒத்தவயாகப் படவில்லையே? நாம்
இருமூபங்கி, கங்கெ வராமல் குஞ்சங்கள்,
நாம் கிமிலோது, காலை சாக்ஷி சா
லை, எடுக்கும்படுகிறது. குதுசந்திரபேரிய
மாண ஓகள் விடங்கள். குஞ்சங்களும், விளக்
நும் ஹந்து, வெளிவாங் குஞ்சில்லா ஸ்து?

குரு:- குஞ்சங்கி! யாம் கிமிலோது ராம்பதிரு,

“2 ஸ்ரீ நேரீவியின்படியே!

2 ஸ்ரீ வியின்பி! கிழுசுக்கவி வாய்யே!

பசுயின் நிலிந்தம், அழுமீ தகங்குதுநிதக்கீ, அதன்காய்
அழுதாட்டு சுமயம், சில வாய்யானது தகளை ஏதால்லி
அழுதாட்டு விட்டு அதைத் தங்குது அவரும் அதைமனத்து விடவாள்.

அத்துச்சுந்ததயும், **ஸ்ரீ** நீங்கி **நாங்கம்!**

வந்தும், எல்லாம் மறந்து விடுதே தாரனும் அது சுமயம்,
அதனிடம் **நாங்கமநாம்!** கில்லால் கில்லி/
அநாவது

அதை **உதிருஷ்வமண்ணும், கிடம் அத்திடம்க்காது.** அதையீ

பொலும், நீயும் குஞ்சுதங்கை சேஷு விட்டு, 2 ஸ்ரீ வியாகந்து
எழாடுபுக்கிலீ, நிலிந்து அனுபவமில்லை நிலிந்து கொன்று,
ஒந்துயாயியான், **நீல்வின்குமநாம்!**

மறந்து விடுவாய்க்காங். குறிக்கஞ்சயக் கேள்கு?



கீர்த்திவிகாரக்கு
ஞட்டை எண்ணும்;
குளம் எண்ணும் ஏரி எண்ணும்; கடவு
அலைது சுமுக்கிருதி எண்ணும் மூலிழுவார்
ங். இவிலீ வெளிய ஏரிகள் கடவு
போன்று, கறைகானகுடியாக, பீர்த்திர்ப்
படமிழுக்காண்டகாண்டு. கோடைகாலவிகாரி உம், காலி
அலைது அறை அளவு ஜூவும் குடுந்தேக்கு குது; அதுவே ஏரி
உம். கிந்து ஏரியை சுமுக்கிருதித்து, ஒரீபனோயாக
ஏஷ்டது கித்திக்குடைய ஏசாலீதுகிருமே.

கிந்து ஏரி நிறுவிய ஜூவுமே, பிரதிமானந்து சுமுக்கு
பேசு அஞ்சி. ஐங்குடுமிடியால், சூலையளின் (கறைவளின்)
நனியக்கத்தாப் பிந்து ஏரிஜூவு தீராவியாக்கமீடு,

கருணமுறையாக வொழுத்து, பூசை வெந்து வரவியல
நிலையிலீ வடி வெட்டுத்திருது. கிதுவே

ஜீவசிரு,
பீர்த்து! அஞ்சி! பால் அவுக்கள்தும் **தாங்கா**

கள் ஜீவமாக, கிறை அகில வயத்தைந்து (குளியகுஸ்கிர
ஸ்திகம்பட்டவர்க்கால்) சாதனை எழ்துவர்கள்முடிவே,

ஸ்தாங்காங்கு வெயியும் மதுபுஜவஹாசி, அபோதகக்
கம்போது, ஏறியாலிய விறுத்தான்து சுக்கிருத்து
அடைந்து விடுகின்றனர். **மாரி நாவும்!**

(முதலாலமே) மாநாப்பிற்கால காலமா இலே!

2

இம்போது அந்த ஏளியிஸ் “**ஆங்கிளி**”

மஷையால் உந்த, **பீட்டுதூய்**

அந்திமாங்கநாள் / “அந்த ஏளி

ஒலுக்கில், பாடி ஜவஹர் குடும்பார்த்தன்

என, வைத்துக் கொண்டால், சூதி மாரியில் மெய்யெடு

மஷையால் “**நெசாநிமாபாமர்**”

மக்கருதி, அந்த ஓடியிஸ் திரும்பி விடுவார்த்தன்.

பின் **பாஷாநாக்கிற்காக்** (பேபக்

இங்குடுத்தத்தாக) பயன்படு ஜவஹரனால்,

மேலீ ஜவஹர்த்தான் குடுக்க குடியுடைய தூரிட.

அழகுதூமி / ஜவம் வந ஊயிப்பிலை!

மேலீமட்டஜவம், கிருஷ்ணகநாலை யந்த அந்தாலை

(அறியாமையின்) சூடுடை என ஏதான் வாயாக?

அதிருதை ஜவம், சாஷ்டி ஏதீதை தீவன் அகிழினை,

அடாடந்தார்கள், எனவீ பொடுள் கொண்டியாக!

மஷக்கநாக ஜவம் திராவி யென, ஆங்கீவி பட்டாலூம்.

அது மேலீமட்டஜவமே! கிடை உபமா நூமாந்தாலன்டு

இம்போதுள்ள தீவன் குத்தியின், பயிற்சியூது முய்தி

சியும், ஏதேநையது எனம் கீர்ம் கூறியாக!



2

குந்தாய் கிள்கந்த, உயமான குந்தே
தவிர, உண்மை நக்கலீபாக்கினி.

2 ஸ்திரம்

ஏன்ன சென்றே

நூம் சூர்ணமத; சூர்ணமடிதடி; சூர்ணதி;
சூர்ண முத்தியதே; சூர்ணஸிய, சூர்ணமாதாய,
சூர்ண மேவா; வசிடியதே!!

எனசீ ஏகலீஷம் எக்டிய வாசகமிப்பி;
குறைவின்றி; நிறை வின்றி; குற்றதிர்ச்சிறி;
குணமீ குறிகள் குடலியதை, எதையுமின்றி;
மனை வின்றி; தொழின்றி; மனதுமின்றி;
மனோயமான மயக்கநீதன், எதையுமின்றி;
பிரிதின்றிதனுனீதி; பிரிவொன்றின்றி;
பேசுமுறுதி, எப்பொருடு வொன்றுமின்றி

அம்மலூக்கிழே / வடிவான,
யாம்யாமாக் /
அமைந்த நாம்மலையினமனை /
யாச் எப்படி தொல் வ குடியுடி???



மேலும் அக்காலாட்டு பயசாபேத்தை,
அந்தையேயுக, அவுயவ ஸ்ரீமதூர்கள்,
ஏன்ன சுகஸ்திருர்கள் என்றல்? ??
உறுமான வாசநாடு!!!

“கோடு,கோடு” கேள்வி பதில் முறைகளும்

அன்ன அன்ன குறையாத, தின்ன தின்ன திகட்டாந்;

நாம் நாமான், ஸ்ரீமதீர்த்த சாங்கிரம்

என்றுதீ, அவைப்படை அக்கண்ட ஜோடி!“

என்றுதீ தின்ன குடும்பம் சூதமாந சொல் சுநாலீபாடு,
வார்த்தையின் மாயர ஜபலே தவிர உண்ணம் கிளிலு!!!

அது வாக்குவ நாம் கிடீகும் போது; நமக்கனிகிருப்பு

ஏது? போவதே? வருவதே? கூடெப்புதை வேது? குவல

அக்கநம், வஞ்சமாயர மண்ணி கூத்தேகு வரை உண்ணமயில்

ஒன்றுமே கிளிலு! மனதீ உள்ளவர்க்குக் குக்கு, நன்கு என்றும்

கிளிலு என்றும்; ரம்பும்; மூழ்பும்!

உண்டுகாண் மத்துமீது நமக்கு, நந்பும் மஹப்பும் கூப்பாலே

கிளிலு. குதுவை விருமானை உண்ணமயாகும்! நாம் வஞ்சநுமதிரிலு!

நாம் போவதே கிளிலு! நாம் என்றாலும், அது வாநலை கிடீத் தே.

நாம் போவதே கிளிலு! நாம் என்றாலும்! என்றாலும்!

மனம் கிளிலுயாகுவிராம் கிளிலு!!

நாம் மனம் கிளிலுயாகுவிராம் கிளிலு!!



குழந்தைய் ।

2

2. നീക്കേൻ വിധാനത്തു

ஸ்ரீவாங்க தேவை; ஸுத்திபாய தேவை; தீத்திபாய தேவை
இவைகளின் விளங்கம் கேட்டிருக்கிறது. இஃ ஷீன் றி
ர்க்கும் சுற்றிய சுந்திமாக விளக்கம் தருகிறது. உண்
ஏ உணர்வால் உணர்ந!

3. ஆத்மபாவசேயை - இநன் வாருள் கிங்கு ஸ்தக்ஞதூபடலி
அருந்தாறும், அதுமுறைந்தாறும் அவர்யாக்கிய சிறத்தையிலி
அப்படியே அனுமதிச்தாமர்தாம் நடந்து "அப்ராகலவதாம்
இருந்து" கிரண்டை கவந்த சிலை வீ ஸ்வய அனுபவமாக உவ
"ஏழாநடந்தாறும், வாழிநடப்பித்தாறும்" இக்குத் திலியாகும் / இங்கு
தாம்தாமாகலவ இருப்பதாறி பக்குவ ஆஸ்மாக்களை பாதி நடத்தும்
ஆபித்தமாக எந்த குணகோஷலம் குறை குத்து குணமாகிய
"நகரை இன்டே உ ஸ்வசமானுபவமாது இருந்தபொன்றும்! கிருவே தும்
தூதிமாவாகிய அங்குத்து ஆத்மாக்கந்தாக்கும் நாம் கூயியும் ஸ்வய
"ஏக்ம அனுபவசேயையாகும்"

5

三三七

பிரார்த்தனை



2 அதிகாலை
ஹே பரம் வொருளோ! இந்த

ரத்மாகியதாலந்தந் எழுந்த
நூப்பண்ணியீட்டாய். இதை
வைத்து என்னென்ன காலியங்
கள் நடத்த வேண்டுமோ அவை
களை நடத்தி முடியும்! அனைத்தும்
கீட்யே! உன்னக பதுமம்! உள்
நை கருவி! உன்னக ஆயுதம்!
நீசாரதி இந்த சரிரம் ரதம்!
இது சுத்யம்! சுத்யம்! சுத்யம்!

த

உறவு.



இலவு படுங்கூம் மன்
ஓய் பரம்பவாகுளே!

இந்த

ரத்மாதிய சர்வத்தை வைத்து
விடிந்ததிலிருந்து இது நாலு
படியந்தம் ஏண்ணென்ற காரிய
வீகள் நடத்தினாலோ அதை
அளிந்தும் உண்டே! சுகமோ
துக்கமோ; முண்டியமோ பாபமோ;
நன்மையோ தீர்மையோ; அளிந்தும்
நீ அறிவாய் ஏந்தப்பிரசி பலரும்
ஏமக்கிள்லி அளிந்தும் உடுக்கே!
ஏஸ்வராம் நீ! இதுசத்யமீ! சத்யமீ! சத்யமீ!

த

நாமா.

“குமின் எனிடலே”



நாத்தியம் பேசுவே,
தாமஸ் ஏசு
நாதவ அடக்க
நாரை யோடு கீரு.

“நாத்தியம் பேசுவே, தாமஸ் நாயிரபுதி!

“ஸஞ்சா சிஞ்சபதி துணீ”//
“நம்பினர் செலுவநிலீ”//
பந்துராம், ஜெஜுயராமி; ஜெயஜெஜுயராமி”
“அங்குமிழுமிம், ஜெஜுகுமிழுமிம்,
“அகமே எஸ்வாமி”
“ஜெகம், பாழுமி, ஜீவர்க்காமி;
“சிறிதுமி இஸ்லீ”

மனம் உண்டான்றல், ஒகந்த்தீவு என்வராதிகள்
 உண்டு! நன்னே அறியும் அறிய நாமே சூரல்,
“நாமஞ்சேமி”! அனைத்தும் கல்லவே கல்லீ!
 நாமஞ்சேம் என்றல் பழம் ஆகும்! நாமஞ்சேம் அழிந்தால்
 தான் பழம் சுறவங்கக்குடியும்! சுறைத்தால் பழம் இல்லீ!




திட்டம் :- இயா! ஓர் திறிய கேள்வி
 அதைகுடும்பத்தினாலேயில், ஒரு
 குடும்பத்தின் கேட்பதன், அதைகுடு
 ம்பத்தின் வாய் என்பது, என்றும்,
 விடம், பொடி கேட்கவாதால்லன்றும்,
 ஒருவரிடம் கீட்டதோ (மந்திரம்) வாய்
 கியதன், செய்வது குடும்பத்தின் கீட்டதோ
 வாய்க்கும் கீட்டதோ என்றும், நன்கீட்டதோ மந்திரம்
 எது, குவருவரிடம் சொல்லும் கீட்டா எதன்றும்,
 ஒடுக்கையைப் பட்டுவேற்றுக்குடும்பத்தின் மாற்றது, அப்பு
 கூறுமானிய, **குடும்பதோகம்!** என்றும்.

பேர்வடிவநடவடிக்கை முன்வதை தீர்மானம் செய்து விட விரும்புகிறோம்
 ஆகவே பேரை குறுவாக உற்றுகிறேன் என்றால் ஒரு முன்வடிவநட
 வுதாக சொல்கிறேன்; கமிப்படியானாலும் விரும்பாத,
 குருதியியபாவின்பை சொல்லுவதால் எங்கே சூதாறு
 குறுப்புமாத குருக்கிறது. இதைகளில் காலி படுக்கு
 வேண்டும் என்று பணித்து வேண்டுகிறதே

குரு :— குத்துநல்ல விடைக்குமான இதன்விடை
குத்துவனி! குடுங்காய்! தீவிப்போது ஏதால்லியது
குரு சாமானாசு ஸாமானாசு
குருமார்த்திரேயசாகு!

க்கு / இதுவொருங்காரு / காரணம் வச்சிருந்தான்
 பர சௌகிருபமாகும் சாமாளிய குடு நாம்பே குணா
 சூகாபேமாகும் / பம ஏதாகுபஸ்திதையில் வச்சிருஷாம்
 கந்திவிவோ, தண்டிவிவோ, தினாத்திசாரிந்த ஏடு

சூரியாடியாங்கரும்!



திஸ்பாடுதன் மையி ருத்தி, ஸத்துடுக்கேவர் வீ
குமிமயே, சுத்தியாங்கரும், பரிசுரமாங்
நநந்தகீகை என்றுமையாறு யுதி;

(மூலாகவே, ஜூலியாவே அப்பிளிட்டுவ)

ஞா

அப்சாரமோ; நித்தனையே, நேஷன்களே,

இருக்கப்பாடுத கிஸி. இந்த ஏகஸ்யம் இக்கவியிஸ்,

எவர்க்கும் ஒத்தியம் வாடுத கிஸி, யன்மே எங்களுமோதி.

நாரணம்:— இந்த கலியிஸ், அதைத் து ஸ்தமார்க்க ஸ்தா

ப்பாக்கும், பேர். புது. பாடம். பகவி

போட்டு வராற்றும் திவங்கள் சுவந்த, பீபான்” எழுது (பாந்தியும்)

பீபான்” எழுது; (தன் ஹாக்கம் எமானம்) சிக்காடு

எந்த ஸ்தாபணங்கருதி கிஸிவே கிஸி. மேலும் தீன்று வது

கிலையாந, **மீன்**” என்ற, **பிரவுரிச்சந்யியா**.

அதுபொடுதவர்க் கும் கிஸி!

தன் தீ உரிமைடி மாடுந்து

காணிதாறுக்!

இருந்து எநால்து, துமிழுடைய தீட்டுமீப் பா

காச்சித்தினுப், நங்கும் அன்பர்க்கிளி, மாற்காசுப்படுத்தாலும்
வாய்க்காலுக்கிடை, கர்மாப் பிர வர்த்தித்தான், **பிரபான்**



“காயிட்டை” நாம் சிரப் படைமீ!

கலைநோடு மஹி வையாஸ்,
இங்கும் ஸாமான்ய குடும்பங்களுக்கே,

நீஷால்வக்ஞதை, குடும்புறோகம், குடு
நீஷாலை, குடும்பசாரங் குதவச அஷாந்தும்

வொருந்தும் இனி விளக்கங்களை கீழே நான்கு

1. நண்டியிப் தண்டியிப் பில்லியாறுஸ், பாடம் ஏ ரது
எண்வகே, கலைநோடு ஆண்மீவிளக்கமாடுவி/

2. மேர், மகத், பட்டம், புகவி, குதவக என்ன நீஷாந்தமே,
ஆண்மீந் விளக்கம் துவியபடு கிழுது!

3. வியபாரதி, விளப்புத், சூதிப்புத், குதவக எ,

ஆண்மீந் வளர்ச்சி எயன், விளக்கம் துவியபடுவிறது!

4. விற்றை கிருதுவகே, நோக்கமாந கொண்டு, காலை

மாடுயோடும்பற்றிலை, ஆண்மீநமாக குடும்புகிறது!

5. “மக்கள் உதாண்டே மனோன் உதாண்டு” என்பதை,

“கிஸித்தாதமாற்றி, நீபகவனி நாம்”

ஸ்ரீமார்ணவயங்குந்தி, நானே செய்கிறேன், என்றும்;

என் அல்லது யெய்ப்புகிறது என்றும்; குதவச அஷாந்தும்

ஏன் ஒட்டைய தே என்றும்; **நாமாவரியீ**

புஸ்தி, ஸ்ரீவகவானிடம் சர்வார்ப்பணமாந பிடமலை

நாமேஏந்தநிலீயில் மேர்முத்திப்படம் புதவி, நாமேஏந்தலை,
கள்ளை ஆண்மீந் வளர்ச்சியாகுதே.



நீர்ச்சுயம் சங்கநீதே! உரிய
தாஸாந திருப்பதாறும், பலவன்!
நாடியே செய்யும், நூல் காஸாந
திருப்பகறும், தித்து காணும் ஏனிபது,

“வேங் ஆளிச்சிரபா” காணமாந

பாஸ் விள்க காணமாந காஷ்டிறையேன்றி அதுபவ
காணமாந, எவரிடுதே கல்லீ வெந்த ஒன்று வெந்த வெந்த
மேலும் கிண்ணவும், ஸுமார்தியு” குருப்பே,
உள்ள காலங்காத கருக்கிறது. ஸுந்தங்குடும்பு
உரியநாவுமாத கல்லீ வே கல்லீ!

பழுவியறிவே 100

100

காஷ்டிறது. ஆசீவு

எல்லோருமே, சக்கியின் பிரவர்த்தியாகுங், விதிபத்திவச்
திறைத்து; எபாதும் அமைகியின் ஆளந்து

கேறந்து; விரித்துவாயிக்கோ! அலைமுடிய

நாஞ்சாதிக்குறைகள். எல்லோருமே குக்க வியிரி, உப

ஊசிக்கும் நூலோ! குருக்கிறங்க ஓயியால்,

பாடம் கேட்டு, பணி வான் திட்டியர்கள்!

ஒருங்காயாவது நூல்கள்!


விசீதவாளி கந்தை
 என்றையில் தலை மாறிடுவது
 கனிக்கூட மாற்ற வேர், மறுக்க வேர், பிளக்
 கவோ, எப்ராஸ் முடியாது காண்சுகவே
 தந்தாவிட விட்டுக்கொ, தந்பிக்கும் குருமாடு,
 கந்கும் செதியர்க்கும், **குணதோழிங்**
காந்தீ, சூபாகி விட்டதன்மயிர்,
 குருந்தரோகம், குருநிதின், குரு அப்சாரம் என்கி
 ராஸ்ஸ கிட்டம் கிஸி! ஆறும் **பேசுப்பாடிலூ**
ஆறுமும்!!!
 ஸ்ரீபக்ஷன் குருவியிழீர், எந்தங்கோ **ஒன்றியன்று**,
ஸ்வக்தானி குருக்கந்தை / **குருக்கந்தானி**
 எய்கிடுக்கள். **சுறப் பத்துக்கேள்வி**
 அவர்களின் குருவியில், ஸ்ரீபக்ஷுத் தக்கீயம்,
 அதற்கீல ஒருக்க உறவிக்கும், பேஷுகிளமிப்புக்கு
 அமிப்பிப்பட்டகுருமாராவு, ஏதெங்கொ உணகும் நிலை
 அடிக்கூடிய தானியங்கு குரும், கிள்ளுபுத் தானியங்கு
 தான் வகுகிறது. அவர்கள் ஸ்ரீ பக்ஷன் குருபையை,
 பாரிசுரமைக்கப்பட்டு, பந்தயின் அடிப்படையான,



விவரங்கள் மற்றும் போடுப்பதற்கு
அதைக்கி, விவரங்களையில்லை”

மூலமாக பொதுமாக, நடந்து வருகிறது என்பது

ஈசுநியலம்!

அம்சம் வட்ட

அருமார்க்காரியில், வாட்டம் கேட்கும் புது
கிள்கியர்கள், எப்படியிருக்க வேண்டுமான்தால்?

1. நிலைகளை, வராகும் கொண்டு, ஒருவரிடம் உாடும்

உடைப்பாக்கள் சேர்க்குவரிடம், பாடும் கேட்க வாகாது,
நாாண்ம், கடுஞ்சு மாறு பாட்டால், அதுபலம் கீட்டாது.

2. ஒருவரிடம் மந்திர தீட்டை, வாகு வியிருக்காற்,
அதை மற்கிக்க வாகாது. சேர்க்குவரிடம் சொல்ல

வாகாது. என்னில் அது பலிகுமாதாது.

3. ஒருவரிடம் மந்திர தீட்டை வாங்கியவர், வேறாறு
நிடம் மந்திர தீட்டை வாங்கிவாகாது. அது மற்ற
அவசாநம், அதுவருக்கு ஜாத்தும் ஆகும்.

4. ஒருவருக்கொடுவர், தங்கள் இருவை உயர்திரி,
அடுத்த இருமார்களை காட்டுக் கண்ண வேறாபேசுவே
கூடாது. அது குறுப் பார்த்துக்கொடும்! (கீழான)

குட்டாது. அது கிடைக்க ஏதுவாகும்!

5. நன்கு வையே தங்குவிடுதிக்காக்கள்ளுமயிருள்,
நிதிலீலைக்கு விவரங்களுமின், மங்களின் புதுக்கும்
திருமூலாகும், உஸ்ந்தபுஸ்தாக்கும்,
பிழக்க ஏதுவாகும். குப்பாது குத்துக்கூடும், சுடுக்கும்,
உண்டு கைவசை ஸ்தாதும், **சுத்தக்குருமார்**



காந்தியர் உத்தம திருயாருடை

வொந்திலம் என, பஞ்சம் கூறா ந்தை டு ஸ்டே
சுருபல வசனம் கிடுக்கிறது.

ஓ! அவதாரவிராமணம், முடி பேர்களை, குரு
வாக ஏற்றுக் கொள்ள காத்திரும் பாந்வகும்

ஏஸ்வரம், **அழகீகம், காந்தியர்பா!**

நமிப்பீகங்: துமிடைய வட்டியெப்

அதைக்க முடியாத **நான்யாந்தியமீ!**

இவைகளை போடுது, **ஓ! ஸ்ரீ சக்தராஜை!**

அடந்து, ஜீவன் முக்கியாகிய **ஸ்ரீவாந்தீ!**

வெறுதி திவிக்கு, கடலை வழங்கும் குரு திருயாருடை

மேலும் ???

ஓர் ஸ்ரீகுரு ஒவரிடம், எந்த மந்திர குடி கேள்வங்கும்

கிடுக்கும் முடியாது! கிருக்கும்போதாது!! கிடுக்காலி,

அதைக்கு ந்தான் திடுக்கை வொந்தாது.

ஓர் ஸ்ரீ குருதேவர், வேத ஸ்வாமியும் அனுபவம், உடையவரான

கிடுக்கமாட்டார். சீதை மூலை கூறிய, ஒழுக்கம் கூறுவீ

பாடு கிவைகளை, போடுவிப்பாக கிடுக்கமாட்டார். தமிழ்நெடை

காந்தியர்ப், உணர்துவாக குவீபார்

ஓர் ஸ்ரீகுரு ஒவர் கால் மூலாவாந்திய

தாக,

2

உடன்குபொராந் குத்துமாடார்.

விளாங்கியவராங்!

கும்பீரார். நான் முறை வாக்கியன்
மயாடம் இராது. நான்முறை வாக்கியன்


அபராஙவே! கும்பீரார். குத்து உதாரணாக,

**கும்ரத்தீர் விருப்பிழையு
பூ!** பேசும்! கிவைகள் கிஸாக்டன், நான்கு
முறை வாக்கிய ஏதும் யமாடும்! மேலெழுதிய கும்
பீர்ஜம், கிஸாக்டன் கிருந்தும் (குத்துவனை) கிஸா
க்டனை! கும்பீரார் பாட்டுவனிடம், குனி சாணியீசு,
காணி தூபியு, காணி தூபியு!

எவ்வாறு கிருதீக்கீஸ்வே? நான் குறந்தார்கள்
நம் அறுபந்தீஸ், அவள்

நீபுவிளையும்

ஆங்குத்தா! (குத்துவனை) செடியும்? சுமாச
கிரிவோகத்தில், **ஒந்துநார்!** என எமதன்னாரி
ஏந்தனத போன்று, மாங்காட்டு கிஸாக்டன் கிஸீஸு. சுமல்
கண்ணுடிக் கல்லே, வைராத் மேகள் ஜ்வலிப்பதுவே, கங்களி



மேலும் ஓர் அஷாத விராமணன், இசு குருமாரிகளைப் பயற்றதாக, பரிமதி பாங்குமத் சொல்லிற்று. அக்ஞாமார்கள் யார் என்பதையும்? அவர்கள் என்ன குற்றியக்கார்கள் என்பதையும்? அதனால் காலம் உணர்வது என்ன என்பதையும் தீவிராவ்வில், உணர்த்துகிறோம்!

① மினாவடி : - ஓர்த்தினவன், ஓர்க்கோட்டில், அண்டில் மோட்டு, மீண்டிழைக்கிறான் குந்தான். அவ்வழியே ஓர் வழியில் மோக்கன் வந்தான் அந்த கிடைக்கில்லை பாத பாதிக்கிறது. ஏந்த வழியில் மோக்கன், அம்சினாவாடியே கூடுதலாக விருவுத்திகளில், தாம் சொல்லும் உணரின் வெய்தைச் சொல்லி, சூழ்த்துக் கார்க்கத்தைக் கேட்டான். அதுசமயம் சீனவன், தூண்டி வில்லை காலத்தை குந்தகால் வந்துவன் அவன் பாதக்குத்தைகளையோ, பீனவற்புத் தவணிக்கு முடியவில்லை. அவன் பாதக்குத்தைகளையோ, பீனவற்புத் தவணிக்கு முடியவில்லை என்று கூறுவது, தூண்டிலின் பிதுமிகுத்தமட்டே குந்துது. ஏந்த வழியில் மோக்கத்துறுப்புப் பால் முறைகளுடைக்கூட்டுத் தலை எடுக்காது, குவன் ஏற்றிடார் போலும், என்னைனி, தன் கால்கூண வழியில்லை என்று கூறான்டி குந்தான். அம்சினவன் கால்கூண வழியில்லை என்று கூறான்டி குந்தான். அது என்ன விடுதி தூண்டிலில்லை என்று திற்கிக்கொண்டது போலும்? உடனையும் பீனை, தூண்டிலின் குலமாக, ஏயாளியே குறைத்து போட்டு விடுதி யூட்டியா | தாங்கள் ஏதோன் கேட்டிருக்கான்? அது என்ன விடுதி?



அன்வின் ஞாந்தாய்! இதை அங்கு, உதயீ வாணிமாந
ஷந்த சுவநாட விராமணன் கஷணித்தான். அவன்
சௌகண்டாயுத : - ஸ்ரீவத்வானே! கிழி தீவன்
எம்குருதுமே! தங்கேவனவனைப் போவ்ஸ்ரீமீ

காவுணமீ, ஸ்ரீக்கியக்கிளி!

நிஸுத்திருத்த வெண்டும். உதங் கார்மா ஸ்ரீபந்தம்.

யாம் ஸுத்தை சுவ்வந்தும். திஸிவாத உதங், நடீப
வெயரிதும், யாம் எம் திலை வெயராமல் திருத்த வெண்டும்;
என வெண்டுத் தொகூடானை!

 **பருந்து:** - ஒரு பருந்து ஓர் மாசிஸ நுணீ டை என்
கேயோ எடுத்தது. அதை உண்ண ஒர் மரக்கிளையில் அமர்ந்து.
குதை மற்ற பருந்துக ஞமி, காந வீக ரூமி கண்டன. அந்த கிரை
யின்மீது, ஆதை கைவண்டு, அப்பருந்துக ஞமி காந வீக ரூமி,
மாசிஸம் வைக்கிறுந்து பருந்து, விரட்டு விரட்டு எகா
த்து, அவ்விரையை பிடிவீக எக்க எக்கிறுத்தன. மாசிஸம்
வைக்கிறுந்து வருந்தும், அவ்விரையை உண்பதற்கும் பல
மரங்களிலும், பறந்து பறந்து அமர்ந்தும் அப்பருந்து
நாஸி, அவ்விரையை உண்ண ஒடிய விஸிஸி, எஸிவாபி
பறந்து எாஸும், எகாத்தமேபட்டுத்தோட்டு வாஸி,
நானும் அவ்விரையை, உண்ண ஒடியாமல், தங்கேக்கா
அடைந்த அபிப்பருந்தானது, குத் தைகளில் கண்ணாலும் கு
ஷமாட்டும் ஏன், அவ்விரையை பிடு ரூமி துடுத் தீயே
ஓர் மரக்கிளையாஸ், ஆராந்தமாக அமர்ந்து வருட்டு.



அஷ்மாகிலைத்துவிட்டை, வேலருகு பற்றை
எடுத்துக்கொள்ள, எவ்வாயிப்பற்றையக்ஞம்,
அஷ்மாகிலைத்துத் தோகிகிச் சென்ற, பற்றை
யையை, விரட்ட சூரத்தோகித்தன.
இப்பற்றையை வாட்டுவாட்டன!

அநிலன் குத்தீநாய்! இதை ஏதியாக்கினமாத அவிசுவந்த
அவதாநிராமணன் குத்தீநான். லேபதவாட்டன! இந்த
பாந்தீகு! எமக்குக் குரு சூரை என்றும் குப்ப குந்தை
போல, மன பொன் சுதங்கையாலும், மாமிலைத்தக
ஷட்டுவாட்டு, அப்பகுந்தவீபோல், **ஏநாந்தமா**
கு! குந்துக்காண்டு, கண்டுடி, **வியளாந்தியாய்**!
உநீரேநு! ஓன்றியிட்டு, அரௌஷாய் என்றுண்.

(3) **மலைப்பாட்டு**:— மலைப்பாட்டு கிறையை தேடு
அலையாடு. ஶ்ரீபதவான் குடும்பமுறை, **விதை**
முடித்தந்து ஜிவனையாசத்துக்குறையன் அதுமிகுவான்.
அப்பாட்டு, யதேந்தையாக உந்து, அந்த கிறையை
உண்ணும். கிறையை உண்டு அப்பாட்டு, தாக்காந்
திகிநாக, நீரிறையை நாடி தேடுச் செய்வதில்லை!
கிருந்த கிடத்திலீவுக்குந்துக்காண்டே, அப்பாட்டு
நீக்காயத்திலீவு, ஜபுத்துக்கு தேடும். குறைவன் குறை
யறை, மேகம் கூடும்பை ஏப்பாடுயும், யதேசுதையாக
வையும், மூத்து ஒரு முடுக்கு சுதமாக இருக்காது!



எால் கான்சி செப்புமே! கிணக்கீ கஷனை
த்துக்கிந்த, அவற்றாகவிராமணன் செல்லு
வான்! ஸேவாமாத்மா! கிந்துமீவு
பாம்பை, எம் குஞ்சாங் உற்றுக் கூகார்
திருமே! குப்பாம் பைப்பேஸ், யாம் எஞ்ச
யும் “நாடு தேடு”! செஸ்பாமஸ்,

எம்சிலையிட்டு, “நமீடும்” நாடுத் தேடுவாக
பதைக்கிடுமட்டு, “நாடுவாரிப்பண
மாகு”! ஏந்துகீழ்க்கண்டு, ஒன்றாமஸ்மாத்தையில்

சூன்றுமாக சிகுந்த, அரூர் முரிவுகிறன்றுன்.

④ ஆட்டக்காரி: - ஓர் நாக (குப்பு) ஆட்டக்
காரி, குட்டகையில் கைக்குவண்ணம், ஓர் மெரும்
ஊட்டகீஸ்துடதீ கைண் திருந்தாள். அவன்
அங்குட்டகீஸ், சிவருடன் கிரியீபாள். திவானி

கையை பற்றி தாழுப்பாள். திவானி பைகாலில் தன்
கையை விட்டு, பணம் எடுத்துப்பாள். திவானி

தன் திவானியோள். தீவிபடி பூநிடத் தூநாது

நடந்து கைண்டாலும், அவர் “குபணம்”
கும்தலைத்தன்ற, “நாடுக்காரி”!

இடுக்கேம்! (காநியாகியாடு கிருஷ்ண சீதா பந்தாலும்
நாடுமானம் குட்டகீஸ் மீது கான்) கிணக்குவண்டு,



இந்து முவதூந பிராமணன் எடுப்பிலுமான்
லேவதயானே! இந்த காகி எடு குருவாடு:

இந்த காகியைப் போல், குத்த அநீநாத
பூசை குத்தேடுத் திரைக்காலும்,

பேசுமும் பிசுற்றலுமிக்கே!

அஶையும் நேசமுமீ அஸீக்கே!

ஏன்ற நீலையில், புளியம் பழ வை, ஓட பேங்கும்,

எட்டு கோடோ ஒரு குத்தும், எது நூலுடை டாலை
உண்டே என்னம் உள்ள வரத, கிருஷ்ண அருள்பாரி
உபயில் என்றென்று கூறுன்.

(ஈ) ஓர்குத்தேப்பி வெணி: — ஓர்குத்தேப்பி வெணி,
உறவில் அவிசியைபோட்டுமாவு சூட்டுத் தொனி
டிருந்தாள் அதூசமூயம்?

A. தன் குத்தைக்கீழு, ஏதாங்கு கதயில் பாஸ் எதாஞ்
த்துக் கொண்டு குத்தாள்.

B. ஓர்பாஸ் காவனிடம், பாஸ் கணக்கை நட எடுப்பி,
நூல்குத்தப்பாலும் கிருந்தாள்.

C. ஓர்மளிகைக் கடைக்காரு விட முழு சாமாஸ்
விபரம் எடுப்பிலிக் கதவன்டு குத்தாள்.

D. ஓர்ஜெயனி வியாபாரக் குத்திவீவனவுபணம் கொடு
எனதன்மத்தனிடம் கணக்கீடு, ஏதாஸ்விக் கொண்டு
குத்தாள். இத்தனை காரியம் பார்த்தாலும்,
மாஷாட்டும் வேலையில் குத்தையாக கிருந்து,



கொண்டு காலை வியாஸ்) பிலி
தங்காயன் ஸம், நவஞாமக்

புமி கட்டீங்கள்! இவளைக்கவனித்த,
 இந்த அஷதாதவினாமனன், சொல்லுவாரை
 ரேப்ரமாந்மா! இக்குமேப்பெய்து, எமிகு
 தடய குஞ்சாகுமே! கிட்டுமேப்பெய்து, உவகிய காரியங்
 கள் பலவுசுக்கியும், **கனி நவஞாமி!**

கன்றுக்கியா, உரலிஸ்கிக்காட ஏன் ஸமீ, எமிபடி
எச்சாக்கியாகு) இப்பத்தோல், யாகும்
 எமி விளைட்டஸ், விளைசுப்பந்த காரியங்களில், எடுபடு
 டாகும் எமிமாம்; **நம் குவன க்கீசி!**

யோடு, புளியும் பிழும் குடுமேபோழும், உவகியங்கள்
 ஒட்டாமலிருக்க, அஞ்சுளியுவன் மூன்றே சேன்றிடுன்.

(6) **சந்திரன்:**— சந்திரனிப்பார்த்து, விந்த அஷதாத
 ஹிராமனன் சொல்லுவார். இச் **கந்திரமனி!**
 எமிகுதூஞுமீ எனி ரண் ரேபகவாடன்! இச்சந்திரனு
 வன், கூரியதுடைய கடுமையான கஞ்சியக்கங்கள்,
 காம் ஏற்றுக் கொண்டு, நமங்கு சீடுமான குனிக்கி
 சியான் கூடாடுப்பதோல், யாகும் **கஞ்சியா**
வராகுமான்சோநா) / ஜனசுமீகரிசுங்கினும்



நினை குதிரையை, ஜீவனிக்கு
ஒதான்டு, அன்றை ஜீவதோடுகள்மீது

பந்துபகல்த்திப்பிரேமம்/

ஏன்றும், அன்றைப்பட்டிரும் செலுத்தி அன்
பின் சொடுபேமாக வேறு, குஞ்சு அருள்சுயாக, என
பணி வடன் வேண்டிக் கொண்டான்.

7 சூநோரப்பட்டிரி— சூநோரவிவட தியானு,
சூநாய்த்தில் சூநியைப்பிழக்கின்றே அது எந்தாலும்,
சூநிக்கு கிறங்குவிலீன். வாயுவே அதன் சூநாரமானே.
இனசீ ஸயர்க்கதயாஸ், அதை சூநாய்த்திலேவேய சூடிட
யிரும். அடைநாக்காமலூயே, குரைய வெப்பத்திறல்,
குஞ்சு பொறிக்கும் பூடியின் ஈர்ப்புச்சீதியாஸ் குத்திகள்
சூநிக்கு குஞ்சுப்புரும் அக்குஞ்சுக்கரும், உதயிசபங்கால்
நாட்டிலே குஞ்சுப்புருஷாக உணர்ந்து, உடனே மூலி
நோக்கிபாறக் கூரும்பித்துவின்றே அப்பறநாவகர் யானி
குடுற்றுமரணம் அடைந்தாஸ், அவைகளின் தூவமிழுமி
நோக்கு குஞ்சு வருப்புவே சூநீ கிறையன்கி ருபயிறு,

குரைய வெப்பத்தோழும், குந்தரூம் கிரஹித்திப்பட்டு,
வொடிப் பொடியாக, தூநி தூகி, ஜீவ அனுக்கநாகி
ஆந்திமாபாகி” பரமோ பரமாகி யானே.

கிளக நாளிகர் கிலசமயம், நாமனு புந்து தாவு
ஏற்றும், பொய்தம் குஞ்சோஸ், **விசினி** / பந்துமன்
கிருப்புத்தீநாக, கிளிவடிவை ஏற்கிறங்கர் என, பந்து முறை
ஏந்தனின் அனுபவ சுசனமாக கிருக்கிறது!



2

இந்த சாங்கோஷம் வட்டுதியின் நிலையை,
உணர்ந்து சிவ சுவதூத மிராமணன்,
ஏசாப்புவான் :— ஸேபரமாந்தீமா! எம்
தூஸனம், ஹனி ஹாக்டை வசந்த ஸ்ரீ ஸுஷியி

சந்தாங்கி ஸெய்தாது, **ஏந்தாமா**
வுமி! பஞ்சதானியில், **இயல்பாக!**

இருப்பதிலும்; கிடைப்பதிலும்; நடப்பதிலும்;

பூரணநிலைவாங்கலே

அனுப்புவியாகத் தொ வென்றுச் சீலி கொள்ளிடான்!

இந்த சிதமாந ஓர் சுவதூத மிராமணன், பூதேசம்
பெற்ற குடும்பாளிகளைப், **நாமக்ருநாந்** (நம்

சூத்துமான பாடத்திற்கு) ராமேந்தமாண், கொரு
க்கீத் ஏசாப்பு அவன் சூஜையன், அவனை தந்கான் ஸ்ரீம
பதினேண குபெர், குமங்குத் தேவயிலிலை பொலும்? இங்கேல்
மாத தூபு, **நாமக்ராந்தி, நாவராக்கிய**

நாக்காரி! நமக்குத் தேவய! கிடைக்கிற அளிய கூர்த்து
நாம் நூக்கிபோது, நடப்பன, பறப்பன, நீந்துவன, உருவன

முதலிய அநீதிதுக்கீல வர்த்தங்களுடு, **நாகமே!**

நம் சூத்துமான சாந்தீயின் நிலைக்கும், ஓர் பயிற்சிக்

கூடமாக ஏம்; பயிற்சியின் சூதிரியர் தாமாநாம்.

(வெங்குத் தூதங் மேடையான நீஷாக்கங்கள் சூதிரியர்களாகவும்)



2

நாம்
ஏடுதூக்கொண்டாஸி? நல்ல வசறாடியும்,

விழோக குரோகமிலீஸ்!

காட்டிப்பாடு மிளீஸ்!

சோக்ரீ வேக்னியிலீஸ்!

சௌங்க பந்துபாசு உவிலீஸ்

புளினியபாப விளைக்களிலீஸ்
அதன்
ஊனமருணமிலீஸ் என்றெழுதுவேண்டும்

இந்தகாலயுத் அளிந்து ஹீவ் நோடுகளாகயும்,

நாம்ரூபந்தங்காக்! பார்த்தாஸ்,

குண தோடுந்தகர் பின்னி விளையாடு, புண்ணிய

பாபமென்றும், ஹீனங்கீரி வெருக்கி, ஜனமரண

முன்றும், கூபந்திஸ் (போக்கிலீஸ்) தள்ளி ஹிரும்!

மேலேசூன்ற, சூரியாஸ்ய ஞஞ்சாபார்த்தா ஒவ்வேந்து

ஷுவகும், ஹீனங்கமிவுகிறது என்பது,

ஆஸ் ஹீவன் குந்திவெட்டு, ஸ்த்ரீகு நேதை!

**ஈஸ்திய
ஸ்தி!**



பாந்திபாகவத்திலீ சொல்லுத்,
முடுக்குமார்க்கும், போகுக்குவதுவில்லை

தங்களுடைய நடை சுனை வாதி க்கினா
யாலே, **நாம் சாக்ஷியாக!**

இந்திலை நடை அனுபவத்தை
மட்டும், நமத்து நாட்டாமல் கொட்டி, சொல்லாமல்
உணர்க்கி, **முழுபல்ளியும் நாடுவர்களால்.**

ஆனால் கலை போதனை குமார்கள், நான்கள் பேசி
பில்லை. அவர்களும் சாக்ஷிப்பதும் கிஸ்ஸு.
ஆகவே அவர்கள் போகுவியானது, பலன்றிப்பதுமில்லை

இதில்லை குமார்கள் அதீனவும், மனிதன குவும்,
பறவையாகவும், உரையன வாகவும், நடப்பனவாகவும்,
இந்தாகூலம், அவர்கள் நமத்து **போகுக்க!**

ஓயனுமன்று, அவர்கள் சாக்ஷியை நாட்டவில்லை.

இயற்கையாங்கவே **இலைவரி** / செயலா

பேசும் அவை நடந்தன. அதை நமக்கு அனுபவ
பாடாமல்யின. கிளிகுந்து என்ன உணர்க்கிடும்
என்றல், போகுவியே, சாக்ஷியே, நாம் செல்கிடும்
நடந்த எண்ணால்லவாமல், **அவும்** (இறைவன்)



ஓரூரண்ணக்ஞமுட்டுத் துமுன்னிலை
ஏங்கள்டால், அனைத்துமே அக்ஞமய

“ஈந்துரு”

நாமே துமி நாம் சாதிக்க வேண்டும்
ஏன்ற எண்ணாத் தொண்டால், அவ்வெண்ணாலும் நாம்
நாக்ஞங்கு அடையாய் ஒடியும்

திதத்தோன் எம் திமு ஒன்றியன்தன் பதுபாடலில்
ஏஞ்சான்

நரர் சுபாய் தீரியங்காய் நகங்கதி,

நானுயாய் நாடியிழு நாடிடமனிபாம்,

நானியுருவாய் திசத்தின்ற கேவகேவன்,

திருபுஞ்சே என்று திட்தியானம் கூய்து

திருக்கொன் அம் கித்தந்து அமல் ஸ்த சுமி மேலாய்,

கிருக்கின்ற குடைசும் மனே சிருக்கிவி ஏங்கள்டே,

பரமதூர் பாடிசூரன் ஏஞ்சேஷி தன் சூரு

பாங்கிதிலாம் ; மற் றூங்கில் பாங்கீக வான்று

என்றன்!

அனைத்து ஜீவ கோடி காரியும், அநாயதுமனிகன்,
மற்றும் நடப்பன, பறப்பன, உராய்ன, நீத்து வன்குதிய
அனைத்து ஜீவர்களையும்

“நாம்ரூபமாகி”

பார்விபது, உனை முழுமுயக்கந்து ஏஞ்சேபங்களாடும்

அதைகால் எங்க ரூப்புக்கு, கனிஞராமாயிடு சுப்பழுக்கா
என மூன்றாதும் கல்லில் பேறுநாமா ஏஞ்சீ அதை
காலும், அதைகாலமுறுக்கப் போவதும் கல்லில் அவ்வழ



நீங்கள் நாமா எசுகல்லி, அதைக் கூட
போனு, கிடு குண்டாது; கிடு கிண்டாது
எயியுதி; கிண் சூபாயுதி கிண்டதையது;
என ஒவி ஏவான் ருக்கி கூடி உங்கள்குற்பிள்ளை

குணாவ்களோ மூலம் ஏகாடுதேஷ் ஏதாள்ளிடீர்கள். அக்னைங்களோ, “நூல்ஸ், நமஸ்” என கிருணைங்களாயின், கிம்போதகித்த

நாமபேங்களுக்குத், அதன் குணாவ்களுக்குத், அதைக் கூட
வயாறுமிபல்ல. நம் கிறையதும் வயாறுமிபல்ல.

நீங்களோ அதாவது உவீகள் “மனமே” பொழுப்
பாலும்,

திவை நாடுங்களை பழக்க வழக்கங்களால் ஏந்தானும்.

பழக்கம்:— வார்த்தையினி ஹிஹியாட்டு!

வழக்கம்:— செயலினி ஹிஹியாட்டு!

ஆநாலே கிண்ண, எல்லாமும் கிறையன் படைப்புதானே

ஏன் மும், எல்லாமே கிறையன் செயல்தானே என் மும்;

உங்கள் அனுபவத்திற்கு, ஏந்து விடாமல், கூந்தேகம்

நலங்கம், பயம், குந்தம் எங்கே உண்டா அம்?

உங்கள்மனதால் போட்டத்தடையாகிய நாமபே குணாகள்,

கல்லியன சுகிழிட்டாஸ் அங்கு கிருப்பது, “ஞாநுபாதி”

நான்? அவன் “இறைவன்” ஜானே கிரும் அடியம்?


பயமேபலிஞ்சி! என்பது
 வோழும் ஸ்ரீஸ்ரீணாமே” (வாக்கே)
வாழ்நெடு / என்பது வோழும் ஓர்
 உண்டு பாலையை வைத்து நீங்களே
 ஒரே வாழ்ந்து வாழ்ந்து, **(நவீஸ்திய)**
காட்டார்வாணி! வாங்கி
 ஏதாள்ளிடா, கிடறுவதின்தான் என்ன சொல்ல முன்ம்
 திருவாகு மஹாந்தான் (தேவேஷர்ஜான்) என்னசொல்ல வேண்டும்?
பிரமாணாமாந்! / ஏஷால்திடுமே!
 உங்கள் மாயாமநாகின், நாம் கூப கூடுதலாக காலி,
 ஹட்டமதுசாதனம், அவுடு **நாபகவாரி!** நானே
 கருக்கும்படியும்? கருக்குத் தூரே? வேறு எவ்வளர்க்கவுடு?
 சுப்ரமணி (திருடன்) வோழும்; பூதி வோழும் உள்ள
முக்முடு! / அனித்து, தன் தங்கத்தில் அவர்
 அண்ணன் வந்து, பய முறுக்கும்போது, **அம்முடு!**
(கணிமுடு) எம்முடு பய முறுக்கும்போது போதுமான
2 ரூபா வேண்டினால், அவன்தன் முதலேடினா, காந்தி
 நிறைநிதிவட்டு, உண் அண்ணு பாக (கணிமுடுக்) அவன்யும்
 நடிப்பாலை! கிருஷ்ண மனை கீழ்க்கே; நன்னால்வருகிக்கால்



தார்சு அவன் மகஞ்சியை

போயிலின் திறையை அகற்ற அடியலை
யன்று வேறு எந்த மார்க்காடு பூசை விடை
தாது வள்ளிப்பது, எகி ஸ்வய அதுபவமானே!

அதை உணர்!

இருப்பது “ஓனிமே” அதை உண்டு தேவை,

நந்தில் வடிவில் பற்பலவாக் கண்டால்.

அதீங்கிணைய விடுவது, உண்மைகளின் வெளியானே.

அதீங்கிணைய விடுவது, மனமற்ற கிறையன் வெளியிருக்கு.

அதும், உண்மொமனம், உந்த கிடைமா, கிறைவனின் மோயானே. உண்மை உந்த கிடைவேயே உண்மை வாடுவது என்கில்,

“ஓரே வழி”

“நான்; நானினால்; நானினாலை
யும்” நான். நான் மாடு நானிலாம்
நயே/நால்வட்டம் 2 நினால்/
நால்வட்டம் 2 நானுவன்யாகே

என்ற ஆர்சு மாயாக. அவற்கூட குதியிடுவாய்/ குதியிடுவாய்



வாஸிலூமாய் எங்குமா நிற்புவன் ஒருஷலை ! உண் உள்ளும் எண்ணுக்கண்ணுடையி !” **பெந்துமீலி;** **செட்டஞ்சூ**

போன்றீருமயிரை விடைத்த கண்ணுடியிஸ்மல
உருவசீடு கொடியுதுபோல் பலபல நாம வேமாக
அவனே தேர்த்துக்கிடுன்,

மோஹாதுமே போகுதும், இனாதீது கண்மயிருலி,

மேஷமதி: - சினின்தின்ற ஆதசதாரி, அதிக்கமிவடாது
நன்மயிருஸ், அதைபொயிசுதசதாராய் விரிவுத்து
மறுந்து குடியாக, மாற்றுகுடியாக, விவக்குகுடியாக
விடகுடியாக, ஆதசதாராநி; விராக்கிலுப்படுமன,
மயங்கி விரும், விட்டிஸ்துச்சிரியன ஆக்கல்!

போகதி: - மேலூசுறிய, விடாய்மிடியான

நீசயாலி / அபிப்பைக்கும் பட்டபோஸ்,

நாகமஸ், ஏசாரைந்து, ஏசாரைந்து, ராஜமாநி,

புனிரயோடு / அபிபாந்த்தையே இதுக்கும்

(வெட்டு வெற்றியுடு) அவுபந்து !

புனிரயிஜனாமி. புனிரயிமானாமி
(வேவு மேலூசு போகத்தின் நன்மை)



பற்பஸ்நாம்ரூபங்களாக தோற்றி
உண்மொடும் மேலு போங்கங்குக்கு,

ஈடுபட்டு விடத்து அவீது?

எல்லாம் ஒரேயோ!

நாம் சுவன்குத்தின்கயே! அகேவோஸ் சுளியகுதி,

அவன்குத்தின்கக்கே என்பது, சுந்தேக்கமந

2 ஹாடி / திசீசயமாறவீ; உண்மொக்கண்ணு

உடயாகவீஸ்யனம் ஏபாகுங் கெள்வாயாதி

மனக்கண்ணுடி உடயாகநிஸியிஸி, அஷ்டகு

நாம்ரூபமயக்கங்கரும், கல்வா உதாரியம்!

நாம்ரூபமயக்கம், கல்ஸியாகுஸி, அங்கு கிரீபதி

ஒரேயோ! / சுவன் ருமி “**ஒற்றையோ!**

“இறப்பும் பிறப்பும் வொடுந்த, எமக்கெவிச்வன்னம்

வந்ததுள்ள, என்ன? (அழை உண்டா)

பாங்கலீ, **நோக்கலூமிமீமாக்**

கலூமாயி! / தென் வெஞ்சியாரா,



‘மீயா மோதாமி’!

வந்து எனத் தெளிந்தேதி!

என்ற ஓர் அஸ்வர் குளிலி ஞது
என்ற உணர்ச்சும் என்றுலி?

காலாட்சி ஒண்டே சுந்தமி! ஆதுஷ்யமி!

கயக்குத்தீற் அது, கியங்கேத்தாக,
குறை எசாபேமாக வந்தது சும் நிதலீ வடியமான,

‘மீயாவிதலி’/ உபகே கேத்து/ விடு

தது. புப்புலகில் விளையாடு நிமித்தமாக,
காலம் அளித்த ஜீவகோடி குடும்பது விளையாட
புது, ஓர் “**2 புகாணமி!**” தேவையி

தாம் தாயாவிடு, மனமாக்

பண் னிக்கீதாக்கிடு, சும் மாயா வாறுதிலு, அளித்த
யும் (மனிதார்ச்சத்தை மட்டு) பற்றச் செய்து,

அப்புந்திருவீ, விழியாடுக் கதாமட்டு ருத்திறது. கிளிக
பற்றப்ப பாயது

நாம்பேஜுமி!

‘மீயா மனமி!’



மெந்தாஸ் பற்றுப் பட்ட கிண்டு, ரூப
குண்டிலி! / மனிதருளவன்

நாம் குறை ஏதா மேலே வீரப்பை சூறந்து,
“மோஹதீந்தியும் அதன் போகுதீந்தியும்,”

அதீந்தைய அஸ்திகார, அதிகார, அவிமான,
அதீந்த வெறுதைநால், பிழிந்த மீபட நான்!

நான்! / சுமீவுதையேன்!

என்ன மனா வீரனாக்காலி!

நான்! / நடுத்த விளையாடுக்
நான்! படுவது போல்!

நான்! குத்து விளையாடுது
நான்! குத்து கிருந். கது விளையாடுதே துவிர,

விளையாடுதே விளையாடுதே விளையாடுதே விளையாடுதே.

படத்தீ, அதீந்து மனித குறைத் துக்கீமட்ட சூத்து
உள்ளியாட்டாக, உடல்லியாட்டாமல், விளையாடக (விளையாடக)

தேந்தீந்து விடுது. கது மனா நான்! / சேவா சேவா

துவிர; கது மனிதன் பீஷாக்ட மாவினி சேவா சேவா சேவா
ஒம்மனிதன் யாம் ஸ்வாவாவில் என்று நாடுதீந்தீயுடு



தும்மனதாஸ் பெய்து, அதே நூலில்
அரபிப்புளியென்று, நாம் கொறவனி

குழந்தை / என்றும் அழைத்து வகு
குவத் சூனாளியென்று, நாம் **இறைவனே**

என்றும் நாங்கும், கலங்கும், பயம், அதோ தினியிரு,
மனம் / தெளியடைந்தால், நாம்பே ஜக ஜீவ
ஏஞ்சுபெங்கள், கோன் ஒஹும தைத்து விடுதி! அங்கு
அரிச்சும், **இறைவனக்** / கேள்றபாகி!

அஸ்து அனுபவ குதிர்ச்சியிடு,

அரிச்சும்: **நாமாக்** / கேள்றபாகி!

தெளிய கட்டுவேபோது, குரு கிருபையிடுவும் அவர்
பாக்கிய சிறுத்தயிறு) **அக்ராண்டா**
வனி / ஒங்களிடங் கிடத்துவே! கிடுவு
ராவசாலை சிறுத்தயையாடும்! கிடுவு ஜீவனை முக்கு
திறந்திலையாறு, ராட்சித்தனம் ஏவரும், பாக்கிடப்பட்டு வரும்:
திலை, சர்வசாலை சிறுத்தனம் ஏற்குடியாது. கிடுவு சுதங்கு
பால்விடை, ஜீவன் அங்கு எல்லோன் வட்டாரங்கள் சூடு வரும்.



“நாம்ரூப” ஜகத்மானது, பேர் விடை
 அப்படிச்சோதியுடி, உரையாடுச் சொடு
 காக்கும் உள்ள “**BL**” சொடுப்பாகும்.
 மனிதனின் தூவடைல், பண்ணியபாப சூழ்வந்து,
விசீப் பதுமையாகும்! கதவும் **ஒட்டம்!**
 கிழ்சிதின்ய இயக்குவது, **மொயாமாமாம்!** சூஞு
 அமிலனம் சூட்டமாகும். கிந்த சூட்டும் மனதை
 இயக்குவது, **விசீப்** எயன்ற சூட்டும் கிணறு ஏதாகுமாகு
 குட்டைக்காடிய ஜடகும், விடையீ வாக்கமையாக கிய
 ஜடகும், காலம் கியங்க குடியாது. சுகலேகிறவகிமன்
 கும், எவ்வடிகியங்குதிற ஒருமீனே?
 விடை ஒரு ஆக்கு **ஒன்றுமை!** ஜடஷாபீ உவ
 கிறு, வருதியன்று கிறநுவதுமீ, குக்கீது கொண்டு
 வீர்வாமல்
 குடும்பதாங்கப்பட்டது கோந்து நடைபெறுவதிற்கு,
 சுலை **நாம்ரூப விசீப்பாமான்ய்!**
 குற்பணியும், சுடில் குற்று ஸைரியும் கூடிடும்) கிந்த
 குருமானது, உடைம, உரிமை, ஆகிதாரம், சுகிக்கும்



“நெடுஞ்செழி முடிவுகள் கண்ணால் போன்று தான் அதே நீண்ட காலம் வரை வாய்க்காலம் என்று கூறப்படுகிறது.”

ପିଲାରୁକ୍ତି ଶାନ୍ତି ହିନ୍ଦୁମୁଖ କଥାରୀ କିରୁଣ
ଶ୍ରୀକୃଷ୍ଣ କନ୍ଦରୁ ମନ୍ଦମୁଖ କଟାଇଛି

“குற்றமே” தடை! குற்றநிக்கிமே தடைத்திக்குமானுக்

மனம் குட்டமங்கலத்திற்புதூரில், அம்மனம் தனியே கியங்கு
குடியாது. அதுதானவந்து ஒன்றைப் பற்றியே கியங்கு குடியாது.

கூடாசாபேஷாகிய, 2 மீ 200கி

மாக கிடுக்கதையது, என்றும் இன்னது செய்யும் என்றும்
கோடி குமாங்கள் / தமிழ்நாடு படிமலை

எதான்தோன், அந்தக் ரூபமாறு நெட்டிப்பு குணவுகளை,
வைத்துக் கொண்டு விருத்தம் செய்து வழியும். ஏதேநு
நாம் ரூப ஈர எதான்பேசுத்தலே, காம் எதான்துக்கு குணவுகளை
வைத்து, சூரே கிருந்தமனமானது, கந்திய சொப்புமான,
குடிசாமமான கிளைவனிடப் புதிமீண்டும் வெளியூடியுது.
தான்னும் என்ன வைக்குவது? சூரை உலமனம் மனந்தாராய்

A. இதற்குவரையின் மாண்புமிகு தொகையை கிடைத்துமானால் அங்கு ஏதன்றும் கிஸ்பாஸ் மாண்புமிகு முறை விடும்! முறைக்கு பிரச்சனையும் சிறப்பாக இருக்கிறது.

B. கிராமங்கள் பூத்து வருவதற்கு முன்னால் பூத்து வருகிறோம் என்று நின் விதையாட்டு குத்த அடியாறு மிகுந்தும் கூடாது.



ஸ்த்ரை கணக்கில், அதை பார்த்து,
ஆனந்தம் கிடைக்கிற நால். ஆகவே அங்கு
பள்ளில் மனதின் **தூங்குமாம்!**
அநுந்து சுதாம்! "எந்த ஏதுமே எல்லாம்
ஸ்த்ரை கணக்கில் இருக்கும்யெலும்! இருக்கக் கூடாது!

ஓ. இறைவனின் ஸ்த்ரை கணமாகலே, ஏது கணக்கிலில்லை என்று
படிடால், அஹங்காரம், அதிகாரம், ஆகிக்கம் அமிமானம்
இருக்கப்பட்டது பல்கின்றது.

ஏ. மேலேசொன்னா குணங்கள் கிளியாறு வீரமான ஏழை
பயஞ்சி அநுந்து, **அறியி!** "எனது வாரே:

ஓ. டுமம் அறியாகி சிது மேலும் **மிழங்கா**
குமே! யங்கி நாம மே உக்குதாக! "முயங்கு

அங்கே நாம் **ஸ்த்ரை கணம்!** ஒன்றையுடன்
ஏற்றுக்கொண்டால் போகும் மற்றும் மேல்நோக்கிய நடை
நடைக்குமே உண்டா நிவிடும் காற்றும்?

அளிந்தும் அவன் வொருள் என்றும்; அளிக்கும் அவன்
செயல் என்றும்; அவனர்களை அனுப்பி அதையாகும்
என்பது ஸ்த்ரையமாறுவே டுமம் எம்படிக்குருக்கும்யெலும்?

எந்தாலோ யே அந்தாறும், அஹங்காரம், ஆகிக்கம் ஏழங்கிய
உள்கு, குருப்பேது? இயக்கமேது? அங்குதாமுபே குரை மேது?


2
 ஏக்கணக்கீல் என்ற
 பாலம் எந்த வகுக்கு, குறை சொடுபெம்மாக கூடிய
ஸ்ரீவத்யாக்நிலி / திங்கு
 பாலம் மாலாக மராது. பாலம் அறிவாக கிருக்கும்.
 பாலம் மேற்கும் மேற்கும், மேல் நோக்கிடில்ளனர்

நிர்க்குமாமி! என்ற அலையிற் **மௌறநிதாங்கு**
அந்திப்பால்யாக்யு / சுங்காட்டி
 நான்மூலிஸ், குறைந்துமயமாக விவரம்!
அங்கும்நாமி!, அதுகோள்கையில் **மானியமும்** சுங்கு
நாம்நாமாங் குப்போம் **மாசுதுவாக**
 குப்போம்

நேர்வி : - ஐயா காங்கிரஸ்டலிஸ், குறைந்துகீலுதியாட்டி பிப்
 என்றும் குறைந்துகீலுதியாட்டி என்றும் சுங்காட்டி பிப்
 அதுபோல் குறைந்துகீலுதியாட்டி என்றும் சுங்காட்டி பிப்
 அதுத்துப் பால்யாக்யு (கொல்ஜுகப்) என்றுமாக குறை
 படுத்த தே; அந்த அதுத்துக்காலி சுங்காட்டி பிப், குறை
 நிலையில்லை, மாக்குவினாவில்லைது. அதேவெந்து நிலையில்லை,
 சுங்காட்டி விளக்கி ஒலிருப்பாக கிருக்கும்?

படிவி : - நல்ல கேள்விகான் நீஷாஸ் துமதி நிலையில், அதுத்து
 பால்யாஸ், கொல்ஜுகப் பால்யாஸ் குறைந்துகீலுதியாட்டி பிப். நான்கு கீலுதியாஸ் என்ற எண்ண்
 பூதி, உண் அறியப் படுவின், **ஆலீப்பி துவந்தாங்!**
 அதுத்துபாடும்.



2

நகாவது, கிந்திலையெழுஷ்டமான்கள் இன்று,
நாட்டுச் சீதார்ஜுங்கள்ம் நகாவது?

1. இறைகிலைப் பூவு ரட்சிப்பு!

2. ஸ்த்ரைகையிலைப் பூவு அமியிபு!

3. ஸாமாண்ய க்ரைகையிலைப் பூவு சில்லிப்பு!

என இன்றே நான் அர்த்தன், இனி இன் விப்பாட்டு வது?
 1. தீவ் ரட்சிப்பு: - 2 னாய், 2 தட, கருப்பிடத், சுகியகம்
 தீவும் அவையார் “வினையாறிந்து” வகிளச் சார்வியு,
 யேதும் நூற்றிலையிலை, “ஏர்ச்சு மாலம்” வேலையு,
 அங்காலிகே, அமீபோ ஒடக்கீலீபோது, சீதீவர் காலின் நொடக்கீல்
 வாங்கலை என்றிலையிலை, பள்ளப் பரிவர்த்தனமாக (வியாஸங்கால)
 “ஏகமிலம் மஞ்சையாறும்” பள்ள,
 2 ஸ்த்ரையின் வேத சாஸ்திரப்பியு, கொடுத்து அபுள்ளியுது,
 தீவ் ரட்சிப்பு சுகுமி
 3. தீவ் கிலைப்பு: - இது ஸாமாண்ய க்ரைகையா கூம்! வேத
 அண்டு வித்தந்தாலையும், அதை யேற்றிந்து கிலையிலை, கண்டிப்பும்,
 கண்டிப்பும், அவஸ்யம் 2 ஸ்த. கிணக்படக்கும் போது, எஸ்வா
 அனபாக ஏதும் கிடீக்கான் வி எழுவது சுக்கலே! சூது? ??
 கண்டிப்புத்தீவிப்பு / கல்வாமஸ், பாடம் ஏவியாறு கடைப்பும்? ??



நல்லோடுக்காலப் பிளக்கும்

பேட்டக்பிப்படுவிழடுதாஸ், கிளக் மஹங்கபோ,
நாள்நாள்சூடுயாதுகாரணம்

கிளக்கவனி!

கண்டிவிழும், கண்டிவிழும் (சிலசிவிழும்) வெள்ளாரோ

குமார் சமீபத்திரமாடும் எதிபாயுத தத் பஷ்டி, என்ற

கிலைப், நல்கிஞ்சியாம் எதான்றுபடியும் எங்கு

போன்றுகிடுயோ! அங்கு அங்கு நாமியானே

பஷ்பாரும் (என் அங்கு ஸுநியுணை மது) அங்கு நாமியும்

யான்டிராக்குண சூத் எப்படி பஷ்பாடு? எப்படி குகேங்குடியும்?

ஸாந்தி, அன்பு, குருளை, மாறுமை, குதிறும் உறைதானுமை,

பேஷும் நானுமை, விருப்பு வயதுமிகு கலைபானமை, இவைப்பீபு

கிலைபாறுமும் ராந்தி விதையை நாடு உரைதுக்குமேலா.

அதன்மலர்ந்தானே, நாடு அதுபாடுக்கு முடியும்? நாடு

எதைக் கைாடுக்குமேலா, அதைக் காட்டே வாங்குவேண்டும்?

நாடு எதை வாங்கிக்குமேலா, அதைக் காட்டே எதாநீதுவேண்டும்??



“அநுநாளோடியகி”

ஆறுப் பூர் உண்டம் குண்டிப்புடதும்,
தண்டனையுடதும், வேத ஈராக்கிர வாடம்
போன்றீஸ்! அது முறை நூற்றும் வில்!

நான் உடல் தான் மே / மேழும் நன் தூப்பு தண்டியீப்படன்,
பாடம் போன்றீஸ்? அநேகி **வேந்தையி** “அவனிலையந்து
ஏதுபதுபோல் நித்து சேஷ் அது
நீண்கிளாடு, எந்தவகைத்தின் அது
ஏந்த தோ, அந்த வேகத்தின் அது, **மின்றபும்** அவ்வது
மாநியம் / சிறு அறை அளிக்கான் குடுத்து கடுத்து வே!

இகமாக ஏது, மிகமாக ஏது, கிடை உணர்வோடு, பொறுமையோடு,
போன்றீஸ், நான் உடல் நூற்றும் வில்! அது முறை நூற்றுமானும்
ஆறுப் பாடம் கிடை அலைக்காது, கிடை பலன் தாநாது!
ஏதைக்கு விடை கிடை அலைக்காது! கடுத்து கிடை கடுத்து
கடுத்து கடுத்து கிடை கிடை!

பிரசே
நீண்வெறுமீடி அழியாது / அவ்வளவு
பாயுதி ஜவம் போவான் சிறும்???



அங்காலம் நெய்கு நீண்டு

பா/ நாவமாகும் / வேந்தோடு ஸ்டிய,
 அப்சா தாவமாகும் / 2 டன் “பூபா”
 நடாயிவெதுவமான நுடியீபான தாலம்!

கனி கிடைமார்த்தவோ, முதுகீகவோ, விவகீகவோ, எவ்வாறும்
 குடியாதுதான் கிடை என்றும், பல முறை விளக்கிறும்,
 செவிடீர் நாக்கிஸ் சங்கூஜய நிலைத்; புரியாக
புந்திருந்தும் நான் கேத்தும்! ஸ்தியந்த
 கோக்கிட் எஸ்ஷும்;
ஏந்தஞ்சூவும்,

ஏந்தங்காந்தும் / நங்குப்பும்
 நங்குப்பும் நினைந்த, **நீ நீபு** / கீஸ்பால்
 கிண்கீக வெனு மை உத்திரவுதும் பற்றிஒன்றே கேட்கிறே!
2. ஜீவ அநுபீபு — கிடைக்கு எய்வாகும். கிடை
 மரணம் பான் அபாவது கொலி யை ந்த, சுப்பாவதி என்ற
 அநுபீபு நிலை கீஸ்பே கீஸ்பே! கிடை தீவ்ரமாகிப்பு என்ற,
 கிடை கூலி யீஸ்பாக்கீஸ், உடன் உலங்க நிலையிலீ கோளீது,
 கிடை கூலி யீஸ்பாக்கீஸ்



“ମୋହିନୀ/ଦୁର୍ଗା/ଶ୍ରୀମତୀ”

என்ற பிரபுக்கிடுகிலையில், நூல்
புமாக் / “கோள்ளி, ஒன்றுக்க் கதா

ஆகாந்மாக ! ஆகாந்வாக ! ஆகாந்மாக !

“ஈடு ரின்கம்” ரஸமிப்பாகும்!

குங்கு நீல அதிபியுரையாகும் குறிப்பிடுகிறது :— அறியாறுமில்லை மனதுநி நான் ஸ்தோன் என்கிறன்றியாகிட்டு குறைப்பட வசாடுபட்டும் என்கிறும் உறுப்புகளை என்கிறார்கள். இது ஆவாவார் விளையின்படி போட்டியல்லது என்கிறோம். வசாந்தக பந்துக் காசும் உடல்களை விளைய பரிமாற்றுவது செய்ய வந்துபடுத்துமே கூடார்கள் என்கிறும். வொன்று மாடுகள் சுதாக்கி என்கிறன். அதை அளிக்கிறும் மன்றை என்றும், திமியிலில் தோன்றிய வர்஗ாரியாக விடோன்றியும், பீர்மயந்துமே என்கிறோம். ஆண்வெண் உடல் உறவு, வொர்க்கம் என்கிறன். அரியீவுடுக்கும் படல் போன்று, ஏன் போதும் என்கிறோம். பாட்டும் பகுவி பகுதி பேர், கில்லாமல் வாசு ஒடியாகே என்கிறார்கள். அதை அளிக்கிறும் விளையினால் வந்து, ஜனனம் அனைவீ படுகிறோம். வசாந்தபந்தக உறுப்பு வணக்கீக்கில்லாமல் வாழ்வதேயாகே என்கிறார்கள்.



அவைகளிக்கந்திடும், புவைகளையின் நித்தே
 ஸ்ரீவத்சாரி ஒன்றைத்தாயின் எண்ணிலேடும்?
 என்னமான வார்த்தைகளும், புதின் வசயப்பற்றும்,
 ஏன்வடிவெண்ணே எண்ணிலே அவைகளின்
 நிதானே எதாக்குநெய், அபிபடி எதாக்குநெய்
 நிதானே வாய்க்கலெண்ணே எண்ணிலேடும் நான் எதாக்குநெய்
 எனக்கே உடலியவளிலையோன்றிலே நான், என்றப்
 பெண்ணுடையது, எண்ண அறவிதாறும், அதிகாறும்,
 அமாவாசை முதி, பறைக்கித்துக் கொண்டிடங்களிலையிலை
 எண்ணிலேடும். நாறுதீ சோவில்பேசுக்குறேன். உட்டில்குறை
 வசயிக்குறேன். பஜ்ன, ஸுத்தங்குறை, ஸுத்தநாளியம் கார்த
 திருமதி, வசயி கிழேனே, எண்ண கஷ்டமே ஏன் நிவந்தியில்லை?
 எண்ணிலே நிமிண்ணப் பரிசுத்தும் உடயபாபுமாதாய்
 (ஏதிர்மாக்கியு) உடாம்புமாதாய் ஹூப்பாடு கும்நிலை
 ஆடுப்பமாதாய் (ஏண்டுப்பமானநிலை) கிரும்புமல்லி அது
 பாண்டு பால்லி, எண்ணிலேடும் எண்ணிலை மடி, ஆழ்சால்
 அறுத்தான்து, சுல்லாவிலித்துடன் நானே கிருந்திலேடு
 எண்ணிலை. கிவை சுநீக்தும் புதி என்வநானே? உடை
 உடைச்சிந்தனை முப்புந்தப்பட்டதுநானே? அதை நான்வாத



நீலானாமே வோய்க்கும்

எனக்கு அஞ்சோயா? கண்ணிடை காணிக்கூ
 ஸ்த்ரியா? உள் உள்ளதை அறுகின்
 அஸ்யமாக்கிறாயா? என்கிடை
 ராணபடி கேட்கிறேன் என் உள்ளதை கண்ணுடை
 பக்குவீச்வனீஸியே காரணம் எண்ணி என்கிறேன்

பிரீர்மேலேயே நூவாம்

எச் சூத்தங்குன் புரும் அறங் காரும் அதிகாரம்,
 உட்டமை விடமை, அதிக்கம், பாராட்டுக்கில் ஏன்
 குறங்கும் மாட்டேன் என்கிறாய் என்னம்.

குறங்கும் நிறுத்த அடியாது சுனை பேறக்கூடாது
 சிம்பியாக கண்ண ஆகி பவநிலை காரிஸ் அறியா தூயாறு
 காங்குமதி, காங்குமதி, காங்குமதி, பயாது ஏதான்டு

நூவாம் குறங்குமான் / நாளி ஜூலை

ஏற்க சூத்த புக்கை அழியிபது 62
 ஜூலை அழிப்பாகும். ஜூலை நாள் என்ற திங்கள் நாள்
 நாள் அதுவே அதுவே நாள் பரவித்துவை விழுஷாலே



“ஆந்திம சாலைசாம்” காருஷாகும்:
இதுவே தீவ்தி வத்தை அடிடுக்கு நிலவன்
முக்கியமாக உலகில் போன
அழியபாடும்!!
என்னில் என்னிடு”!!!!

1. பஞ்சநாரதர் கிருமலூகாண்டனிடம் சொன்னார். குபோது நிபத்தி
உடாசிதுவர்மாக்கின் வழியான், ஓர் இடைநக்கிடக் கோங்குமியுடைய
ஸ்தங்கு விளையாடுக் கொண்டிருக்கிறான்றா. அவ்விருவரிலீர்
ஒருவர் சொன்னார், உடாசிதுவசாமி என்கே? இடைகம் எங்கே? போவதால்வது குறுகுவது கிடைக்கப் படுகிறது. அவர் ஸ்தங்கிட்டு நாசித்துக்கொடுக்கி விடுவது, குறைநிலையமுடையவில்லை.
நாசித்துக்கொடுத்து தனித்து மிகவும் குறைநிலையமுடையவில்லை. அவரால் முந்தியர் சொன்னார், குறைநிலைசரிய சூர்ணவீடு என்னவர். அவரால் முந்தியர் சொன்னார், குறைநிலைசரிய சூர்ணவீடு என்னவர். அவரால் முந்தியர் சொன்னாலும் குடியும். குறைநிலைசரிய சூர்ணவீடு என்னவர் குறைநிலையமுடையவர். என முழுதுமயான நடம் விடுவார். சிறுர் குறைநிலையமுடையவர் நடாள். ஆகவே குறைநிலைக்கும்பூரணமாக வேண்டும். நாம் அந்தான உறுதிக்கீழ்க்குக்கூட்டு ரேம். சுறுப்பு நமி குறுவே நான் விழுப்பியிலியிலீருக்கிறேன். அவர் சொல்லுதல் அப்படி யே, ஏதுபோல் என்ற கிடைக்க யுதிப் பாம் குடுக்குப்பையால், தீவன் அந்தி வெறுப்போடு ஏனுடையிட வேற்றுவிடப்போது, என்பதிலீடு சூதங்கு முயிட வேண்டும்!



2

2. மணி, பயணி, பயார்ணி, குமி குளிர்ஜிழுமி, சாரு
ஆக்கிரங்கயாந குருங் சென்றும்.

மனார் என்றுவி யிருப்பந்த ஒசூலமளிர சூதச்
வான் என்றுவி சேஷந்த சேஷு கமளிர சூதச்.
பபன் என்றுவி, போஸுமி என்றும், போகுமி என்றும்

பொகுமியும் ஆண் வயனாடு விஸ்வ கும் சூதச். நாமுபே
எந்த பொருள் மிழும், வெறுக்கமான சூதச். ஆவியக்கும் குளிர்ஜிழு
ங்கிழுமி. ஆனாயே துர்பக்குகிற்கு காரணம், என்மாந உணர்து,
கிளை சுமிழுக்கிழுயு, கோடானுகோடு ஜ்ஞமாவிஸ் எந்த வகுக்கு
அனுக்குமிபே ஒரும் சீயனே, கிளை போதும் சீயனே போதும். என
சூரணநினையு சென்றும் செறுக்கவோ, யிரோக்கிக் கே,
துவேஷ்கிக் கோ, சுந்திரமி பண்ணவோ, (துங்கக் கோ) சென்டாம்.

3. உறுவாநடபோ, கிளை சொந்க பந்க பாசக்குள்ளாறு
அல்ல, அவறவர் மன்னைய பகவந்களை பிருவருதீக்காடுவர்,
பாரிமாற்றுமி ஏதெய பந்க சூட்டும் என்ற குடநுமிகிதையடு
சுந்தக்கம், குலந்தம், பயம், கிளைகளை பேசுதுவாடு, நாம்
ஏதாண்டத்தில் வாங்கியிடு, பட்டநட்டின்கீர்த்துவாடு, க
ஸ்ரீபந்வான் நம்மீது குடை கொண்டு அவந்தி வசூதீ ஏதெயும்
நம்மை பொதுச்செய்துமி, எவியனாய என்றாக்கும் அழகுப்பமாக,
ஏயியனாக எண்ணி, எஸ்வாமி கீயே! எஸ்வாமி உண்ணலே!
எஸ்வாமி உண்ணுடையாக! என சூரணநினைவட்டி, எங்கேறாயுத்
கலீஸங்கம், கிளை குடும்பங்கர செங்கு குடுக்க சென்று.



4. ஸ்ரீநாநான்னிடத்து, ஸ்ரீகுரு தேவனிடத்து,
எந்த எதிர்பாரியிடத்து குதீக்கீல்தாடு.

தாவத்திற்குளியங்க ஸ்ரீபாநான்னி தூஷ்ணதயுடன்
செய்கிறுன்னோத நம்முதீக்கூக்கும். ஸ்ரீகுரு தேவரோ
மனமற்ற அவர்கள், மன வேற்ற நம்முனாது, அந்தர்

யானியாக, குந்து எடுத்து எடுத்து, துடுத்து துடுத்து;

மனத அறிவாக்கி (தொநிலைத்து) அறிவை மஹத்தாக்கி,
(ப்ரதிலைத்து) ஜிவக்கமாயாக குந்து எடுத்து, ப்ரமாணமாயாக
குந்து, அவர்களை நிலையாகி, ப்ரசாரபேஷுடன் கிளிடு
கூத்துக்கீல்து, சொல்லவொன்று உருக்கிறங்களு, கிளிடுத்துவதை
ஏப்படி ரோத்துவது எவ்விடமுத்து? அது உடலாய வசனமே! என
குத்துத் த அமைதி ஸாக்கியடன், குடும்ப சுதமாக குடுப்போம்.

5. ஸ்ரீகுருதேவர் வாஸியும், அதூபவ பாடங்களில், ஒத்து
ஒன்று, ஒன்று படியவிஸ்தியாயின்; அத்திற்கு அவசராக
ஒலான்று, துடுப்பினீ வெந்தங்கள் காட்டு கே! இந்துபாகுமூலே
ஒன்கினங்குசுபாகும். காங்குகல்குத்து குற்றகுடுத்திலிதாகி.
நீநேஷு அவர்களுடைக குடுத்தின்பு, நீக்கின்குடுப்பித்தேப்பிப்பாவிலை
கூத்துக்கார்த்தி தீவிய, நீக்குத்துக்கார்த்தி தீவிய, நீக்குத்துக்கார்த்தி
கூத்துக்காமலேயே அவர்களாக்கோயி, நீக்குத்துக்கார்த்தி தீவிய.
இந்துஒன்றுமுறை பக்குத்திற்கு, தக்குப்பழ அது அமையும்.
காலம் குன்பின் ஆலாடு. அது குந்து குக்குவன்றி நீயும்
பெற்று அந்வேண்டும், நீயும் முடிந்கே ஆக வேண்டும்

2

6. ராணுதிருத்தி என்பது, தூர் தேசங்களை,
வேறு உலகங்களையோ, நோடானு கோடி ஸ்ரீப்
களையோ, அவ்வள்ள நிலங்களையோ,

பார்வீபதும் அஸ்வங்கேபதும் அஸ்வங்கனம்
அது கிருஷ்ண ஏதால் பதும் சில அவைகள் தேவையும் கிலிம்!

அவை மாயா நார்யமாகும். அவை ஸ்ரீபத்வாஹு ரூபியா கூடும்
நானிக்கும் பக்குவ சூர்யமாகினி, உரைமே தேவை
மானமே குத்தியும் எத்தனை கோடி அண்டங்களில், எங்கி
நானிக்கு, எவ்வடிவிற்கிருதிகளும், உரைமே முடி கேமாயா
வின் வைந்திருந்த மாயா குட்சுமாயா குடுப்பதற்கு
ஒத்தால் கூடும் குத்திய நானியில் கூடுதிருப்பாமல்
உரைமே கை நெல் விழிகளிலோரி, உரை முடியும்.
நானுவந்தில் நாண்புமானும். அவை குத்தியில்
நார்வதி

குத்திரீயாட ஏதான் வையாகிய, அவண்ட பாவுள்ளோன்
குமிபயர்க்கும் கூடுதியோடு கேட்குத்தில் பூத்தியும்,
எந்த நாடு எந்த நோர், எந்த அண்டத்தை வையகளில் உள்ள
பக்குவ சூர்யமாக்கிமட்டும் குத்திக்காட்டும்.

குடைத் தூத்தியும் முடியும்! அயர்கள் முடுத்திலூயி,
பக்குவப்புத்தியும், பக்குவ எதாகுத்தியும், தூயர்களுத்தியும்
முடியும் என்பது, ஸ்ரீ மஹாஸ்ரீ களின் அவை மானும் தீர்வை



2
நன்னி மாலை மாலை விரதாசிவபாடு
நான்றிருஷ்டி வயநீசு சௌகஸ்தார்கள்.

உரை உவக ஜிவாக்கியல் அதன் கிழக்கங்
கலையும் மற்றுமோ சௌகஸ்தார்களுடு

அஸ்வ ஒவியாகு சாக்காக்கும், குற் தவணை சுக்கி
யேஒ, சுத்திரு வாக்கிய சிறுக்குமையில், துவனமாங்
ஏது, நாக்கமைய முடிவையாக, அர்ப்பனாக்கு நிலையும்,
நான், என்றால், என்னுடையங்க, கலையாகஸி தூங்குதுகி
ஏநான்டோக்கு நாக்கு, உங்கள் சுத்திரு தேவரின், நான்
கிருஷ்டியலை குத்து, நப்புகுடியாது. கிருபக்கியை /
அதேயுலிவாயிமாணையை போல் ஆண்

7. நீநான்டு வந்ததுமே கலை எதான்டு போய்துகிஸ்து
நன் விளைவோ, கிந்துமன்னி நானே வயே எடுக்குதாகும்.
அனாயும் எங்குதே எதான்டு எதனை குடியாது. நான் ரான்
கிந்து என்மேக்குடிடும்? கிந்து உடன்மை போகுடிடும்?
அவன் நாமானவசி ஏசாலினி, என் வாட்டுதே என்
உரையாட்டுமே? ஏன் குந்திலித் தொட்டுடையப்போல
நான்! நான்! நான்! என்னை சாலை விவரையினைப்பாடுக்கு
ஏது ஏது மூக் கொட்டான வண்ணமே? உரையாட்டு என்மை என்டு
உரையாக்கு என்மை கொண்டால் குடும்பங்கி!



3. அதனுக்கு எங்கும் கிண்ட ரூடு:

எங்கும் காதுக ரூடு எங்கும் காலீக ரூடு:
 எங்கும் அய்க்கறுத ரூடு: கிருபைந்தேஷ
 அபயதி ந்தேஷ, வயதி தலக்கும் செங்டாய்,
 என குவீ ஏகாதீகுட வாந்தே, எங்கும் உணை எண்பகே
 ஸக்கிய மாநுதி. லேஸ்டி அஞ்சலீ, ஸிறியார்த ரூடு:
 உடுதி அஞ்சலீ, ஸ்ரீ பேட்டே. ஸிறியார்த ஸ்ரீ
 வருடி. ந்தேய காலீ என்றீ, உர்க்குத அய்க்கறுதார
 அபளிதார். யாது கிடுக்க பயடு ஏன்? என அபயங்கு
 குடும், அதுவாக்குட எப்போடும் உண்டு! மனி உணக்கு
 குற் கவனச்சுக்கி எதந்து? உண்டுது காவு தாத்தீகாள்
 எதந்து? தற் கவனச்சுக்கி எப்பாக்கி ந்தேய எண்ட
 எதிய வலத் தீவீ (பேருமே) அனாவாட புச்சி
 அமாது எலிவாசு ந்தேய! எலிவாட எற்றவீ! எலிவாசு உஸ்ரா
 யடே என்றநடிஸ்யில், உபாந்தில் கிளிமமயுடு, நனி வுடு,
 கிளை என்றநடுமயுடு! உபாந்தினதியில், எளிமமயுடு, பனியுடு,
 எஸ்ஸாம் நடமே என்றநடிஸ்யில், பொழுதமயுடு ஏகங்கீடாற
 குத்திலி சிவுண் சுக்கலாடு! விண் சிவு சுக்கலாடு! கிங்கு
 உண் நமீ விதிக்கையே உண் கிங்கு கைக்காப்புக்கு! நீஏகாண்ட
 ஓதுவாக்கியமே உண் கிங்கு கைக்காலீக்காடும்!



This block contains two decorative elements: a vertical scroll on the left side and another scroll on the right side, both featuring intricate, winding patterns.

2

உர்தூலக்கிணி விளைக்கணக்கே,
உள்கு ஏதாரியாம் விருத்து, வரவிடதாரு
தூலக்கீண்டு ஏவிபடி ஏதாரிய முடியும்?
அம்படியாறுப் பிறர் செய்யும் எதிலூயும்,
பிறர்மேசும் வாட்டுத்தையுமே குற்றங்கா
பாவனை செய்து கீழ்க்கு அயற்குத்திருப்பே, விது என்ற
சுதாவினமான எதில்? நீவரர் செய்தையையும் பிறர்
வார்த்தையையும், உண்ணுவே ஏற்ற அடியஷாலை பண்ணுவு
பிறர் உண்செய்தையையும், உர்சார்த்தி ஒத்தையும், விற்க
ஷாலையே, என குறைவு குறை ஏன்? இதிலே ஒரேத்தையும்
என்ற ஏன்றுவே? நீவாடுக்கும் திமிப்பு மாரியாறுத்,
வெளியங்கி வறியங்கி, படித்து வண்படி யாத்தங்கி, ஏன்று வண்டு
க்காறான், உண் வேலியில் மேலீ தீநி உள்ளவங்கி என்மாறும்
ஏதாருத்து, நீசிடங்கி நடந்துவே, அளிவுடைய உணக்கு
அடங்கி நடப்பார். அடங்கியே சுதா வேண்டும்!
இந்தியேவே, எல்லாதி அப்பு ஏயெ என்ற, எடுத்தை
உங்கதி, பயால்யாதி விடுதி! பாடுதந் அவர்கள் கொடுத்து
நாமல், அடங்க என்னிடுவே, அவர்கள் உண்டு அடங்கி விடுவர்.
மதிப்பும் மாரியாறுத் தீபேந்து கிஸ்ராமரி ஏதாருத்தார்,
உணக்குத் துவிப்பு மாரியாறுதாலும் கிடைத்து: நீபேந்து
குற்றம் குறையும் தன்டால் அதை விடி 2 ஸ்னிடுதி பேந்து
குறைத் தேவையும் பார்த்து கார்த்தி செய்வார். குறைவு நியாறு!



10.

2

ஞட்டியைக்குக்கு ஓர்க்காமடி:

ஓர்க்காமநன், பேசுவதே மனம் சம்பாதி
இயல் செயியும் வறை படிப்போ, அதுமுபந்து
உணவு, உடை, கிருவிடை கிருவிடை
அப்பு, பாட்டம் செல்லிஸ் செல்லுவதீய
உளிமை உண்ட பாலி கேட்டு வருவானம் இந்தவின்,
அப்பா பாட்டன் செல்லிஸ், **ஒருவைசாரா** எடுத்து உள்ளு
உண்டு உளிமை கிருவிடை
செல்லு செயிய, சமுப்பாபாபா எண்ணும் அதற்கு
என்ற வாதி நாகத் தூண்டியை, உண்ணம் வினி ஈரங்கிழம்
ஏஶாரிக்கந்து அந்தசூன்மகன் தன் மாகாவிடா ஒருஷேஷ
அஸ்து
குடும்பே குடும்பே அவஸ்யம் அவர்க் குக்கு, உணவு
உடை கிருவிடை கிருவிடை சூதங்கள் கூடு அப்படி
ஏஶாரா வன் விடுந்தும் விடுவே அவனுக்குப்பந்தீயம் குக்கியும்
நாக்கன் சூதம் சாதன செயிக்குதேமே, என அப்படியாக
ஏஶியாத்ரி சிறுவி சாதன குக்கு விரும்பு விரும்புத்துடை
அவர்க்குக்கு கிரிவடை கிரிவடை குசாதன அவர்க்கு விரும்புத்துடை
அனுபவத்திற்கு உணவாகி மேலும் ஆண்களோ, வப்பீங்களோ,
உப்புநாற்கு குவிலாமஸி, உணவு, உடை, கிருவிடை அநியும்
குண்ணும் வய்க்குவு, பாட்டுக்கையே கூடுகொள்கிறேன் எனவீ
விராக்கர் எதாக்காக் குடும்பத்து குடும்பத்து அதுவநான்
குடும்பத்து குடும்பத்து குடும்பத்து குடும்பத்து குடும்பத்து
குடும்பத்து குடும்பத்து குடும்பத்து குடும்பத்து குடும்பத்து
குடும்பத்து குடும்பத்து குடும்பத்து குடும்பத்து குடும்பத்து!

2

ஸ்வய அறுபவம்!

என்னால் சொல் எடுத்து
அர்வநி கிரு/அகிள
என்றும்தே அதுமாக்.
மிகுமாக். இதை 2 மாஷ்டி
பேச்! எதையும் நூலமாக எண்ணால்
நூலமாகவே கடிபாய்! ஆக்கிரமி,
அவசரம், யேநம், சென்டாடி!
வாறுமை, அளிபுப்பாடிக்குணியு.
அவன்யம் சென்டும்! தேவையும், சீதையும்
கூறத்துக்கொண்டே பந்தால் அதை நாலோ நின்று விடு
அதைகள் ஏவறுத்துவிலக்கின்றி, அதை வெறுத்து
நூல்பேசி! காலை உட்டேட்டும்! தேவையும்,
ஆசக்கியும், கிடையால் படினேயாக எண்ணாரி,
“போதும்” என்றால் அதை
நாலோ கொடும்படி!



“காங்கிரஸ்யும். நேட் யுத்யும்”^{அப்படியே நடவடிகாடு.}

அங்கே கிடையான ரவோடு, வொறுதலையுடைய
நாக்கிருந்தால், அவன்யம் விளக்கம் நான்கு

உடாயுமிடு எங்கு மேலே சூரிய வகை எனில் “நஷ்ட
கம், காங்கம், கந்தேகம், பயம்”

ஏப்பட்டால் அது வேப்பலிகமாகும்! அங்கு கிடைக்கு உணர்ய
கிருந்தால், மேலே சூரிய மேல் கோஷம், கோந்தூரும் வகையும்
எஸ்பாம் அவன் வாக்கே! எஸ்பாம் அவன் வாக்கே
என, கிடையும் எங்கு அது பயமாறி, “அவன் வாக்கே அவன் வாக்கே”

அது புதி அனையாது, என்பதும் அதுபற்றாக்கும். அங்கு

“உடாங்கு!” கிருப்பேது? கியங்கமெது? விளையேது?

மனாங்கி! விடிப்பே பந்தம்! மனாங்கி! விடால் மோசும்.


என் விளையின்படி, கியங்கம் அவுப்பதிலும்,

“கிடைய்வதிலும், நுபிபக்கிலும்”

கிடைக்குகின்ற நட்சதி சிறீஞ்சியிலில். ஜன்மாகிர்வி!


நாம் கிறந்தால் **நாம்** சூஷபாடு !
நாம் மனந்தால் **அநு** சுநிதினையலாக :
நாம் ஆகி நினந்தால் பிரம்மா
ஏந்த சுதையனசுகலாதி : **பிரம்மானாஞ்சை**
நாம் என சூதிவிடைஸ், அநை எங்கிலையா, விளக்
நவோ, வாக்கும் கிஸி ! வாரி வழிய குடு கிஸி !
மாண்ய என்னில் டரு டா ! அதையு ஒன்று பல வாக்குஸ் !
மாண்மை கிஸ்துஸ் அவத்திலை மயங்கதபங்கி ஏதேது ஸ் !
மனம் கோஞ்சிய கிடமே மனமயானம். சுகவே மனத மானயில்
கிஸ்துவிடைஸ், அங்கு **முரு உறுபும்** கிஸி .
((முருசுப்பான்))
மியக்காமி கிஸி வயன் ரதி விடுதி . அப்பு
ஊடுதிலை : **ஏவிலாம் நயே ஏவிலாம்**
உருவிலாம் ஏவிலாம் உருவிலாம் கீடு
ஏவிலாம் கிருமாத வாடுவிடு. அங்கே **பூராபாந்தவே**
தாபாத்தை பற சூரபேமாக வே கிருப்பா. குதாக்கியம் !
எவ்வாம் ஒன்றே அப்புவே !
அதுசுதலம் ! அதுநீயே கிழங்கியம் ! வாக்கியதே ஸ்திரியம் !!!

50 பாபா.



ANBIN KUDIL
Adobe of Love